



भारत का राजपत्र
The Gazette of India
இந்திய அரசிதழ்
அசாடாரண
EXTRAORDINARY
இறுதீதல்
भाग XV अनुभाग I
Part XV Section 1
பகுதி XV பிரிவு 1
பிரதிகார ப்ராங்கானித
PUBLISHED BY AUTHORITY
அதிகாரத்துடன் செய்யிடப்பட்டது

नई दिल्ली, मंगलवार, 20, अक्टोबर 1998/1920 सका
New Delhi, Tuesday 20th October 1998/1920 Saga

பகு கிள்ளி, 1998 அக்டோபர் 20-ம் நாள் செவ்வாய்க்கிழமை/1920 சக

Ministry of Law, Justice and Company Affairs

(Legislative Department)

New Delhi, the 20th October 1998

கூட, நில மற்றும் விதம் அவ்வளவுகள் அனுமதிசெய்யப்படுகின்றன.

(४) भारतीय संस्कृत

1499 డిసెంబర్, 20 బ్రాహ్మణుల కు విషయము

The translation in Tamil of the Registration of Births and Deaths Act, 1969 (18 of 1969), The Medical Termination of Pregnancy Act, 1971 (34 of 1971), The Voluntary Surrender of Salaries (Exemption from Taxation) Act, 1961 (46 of 1961), The Excise (Malt Liquors) Act, 1890 (13 of 1890), The Government Buildings Act, 1899 (4 of 1899), The Indian Easements Act, 1882 (V of 1882), The Personal Injuries (Compensation Insurance) Act, 1963 (37 of 1963), The Provisional Collection of Taxes Act, 1931 (16 of 1931), The Marriages Validation Act, 1892 (2 of 1892), The River Boards Act, 1956 (49 of 1956), The Telegraph Wires (Unlawful Possession) Act, 1950 (74 of 1950), The Commissions of Inquiry Act, 1952 (60 of 1952), The Indian Statistical Institute Act, 1959 (57 of 1959), The Legal Tender (Inscribed Notes) Act, 1964 (28 of 1964), The Payment of Wages Act, 1936 (4 of 1936), The Citizenship Act, 1955 (57 of 1955), are hereby published under the authority of the President and shall be deemed to be the Authoritative Texts thereof in Tamil under clause (a) of section 2 of the Authoritative Texts (Central Laws) Act, 1973 (50 of 1973).

(Price Rs. 74.00)

இந்திய வசதியுரிமைகள் சட்டம், 1882

(சட்ட எண் V/1882)

[1882, பிப்ரவரி 1]

வசதியுரிமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான சட்டத்தைப் பொருள்வகையைத் தெரிவித்தும் திருத்தம் செய்வதற்குமாக ஒரு சட்டம்

வசதியுரிமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான சட்டத்தைப் பொருள்வகையைத் தெரிவித்தும் திருத்தம் செய்வதற்கும் உத்தாக இருப்பதால், ஈக்கிள்ளால் பின்வருமாறு சட்டமியற்றப்படுகிறது:—

முன்திடுதல்

1. இந்த சட்டம், "இந்திய வசதியுரிமைகள் சட்டம், 1882" என்று அழைப்பதற்கும்;

தொடர்பு அமைப்பு

இது, முன்திடுதல் சென்றென அமைக்கப்படும், மூலமாக வெளியிடப்படுகின்ற முன்திடுதல் அமையால் கொடுக்கப்படும் திருத்தம் செய்வதற்கும் ஆகையில் நிலவர்களை அளாவி நிறுத்தும்;

மூலம்

போதும், இது 1882, மூலம் முதல் நாளன்று செய்வதற்கு பெறும்.

அப்புரை

2. இதில் அடங்கியுள்ள எதிரை, ஈங்கிள்ளால் வெளிப்படுத்தாக நீக்குவது செய்யக்கூடாத சட்டம் எத்தனும் காறுவிளைவிப்பதாகவோ அல்லது—

(அ) இயந்தக் கார்பனால்காக ஒடுக்கி ஆறுகள், ஒன்றாக ஆலியவற்றின் நீர், இயந்தக் கார்பன், ஜி. எஃ. கி. அலியவற்றின் நீர், அல்லது தீர்ப்பாசலத்திற்காகப் பொதுச் செலவில், சட்டப்படி இன்ன வாய்மைவகையில் அல்லது சட்டப்படி இன்ன பிற வட்டுமானம் வெறு வத்திற்கும் அல்லது ஏதான் வழிமாகவும் ஒடுக்கி, தேக்கி வைக்கப்படுகிற, நடுத்து வைக்கப்படுகிற அல்லது பகிர்ந்துகொண்டுகிற நீராக தேக்கி வையப்படுதலும், நடுத்து வையப்படுதலும், பகிர்த்துவிப்பதற்கும், முன்றுப்படுத்த அரசாங்கத்திற்கு உள்ள உரிமை எதுவுள்ளது,

(ஆ) பிற தீவிலியில் கொத்து அவ்வாறு அரசாங்கமோ பொதுமக்களோ அல்லது ஆள் எவ்வுமோ உடையையில் கொண்டுள்ள நிலவிலைப் பொதுத்திடுதல் வழக்காற்று உரிமை அல்லது உரிமை அவ்வாறு அல்லது பிற உரிமை எதுவுள்ளது, அல்லது

(இ) இந்த சட்டம் செல்காற்றல் பெறுவதற்கு முன்பு சர்ப்புத்தபைட்ட தொடர்பிலிருந்து பெறப்பட்ட அல்லது எழுகிற உரிமை எதுவுள்ளது

நிலகுறையு செய்வதற்காலோ கொண்டுபடுதல் ஆகவது.

3. இந்தியக் கால்யாம்பு சட்டம், 1877 இன் பிரிவுகள் 20, 22 ஆலியை குறித்து அல்லது சட்டம் எண் IX/1871 இன் பிரிவுகள் 27, 28 ஆலியை குறித்து, சட்டம் அல்லது ஒழுக்குறுதலும் சட்டம் என்றும் உள்ள கட்டுக்கால அமைக்குறுதல், இந்த சட்டம் அளாவிற்க ஆகை நிலவர்களில் இந்த சட்டத்தின் பிரிவுகள் பஞ்சாபநகு, பகுஜாரு ஆலியை குறித்து செய்வதை கட்டுக்காலக்கே படிக்கப்படுதல் கேள்வும்.

சட்டம் XV
சட்டம் 10
ஆலியை
குறித்து
கட்டுக்கால
பொதுமை

ஆந்திரமை !

வசதியுரிமைகள் பற்றி பொதுவாக

வசதியுரிமை
பொதுவாக
வெளியீடு

1. வசதியுரிமை என்பது குறிப்பிட நிலத்தின் சொந்தக்காரர் அல்லது காவியாட்டமொயாவர் என்ற முறையில், ஒருவர் அந்த நிலத்தைப் பயன்படுக்கும் வகையில் துப்பப்பதற்காக, தனக்குச் சொந்தமில்லாத குறிப்பிட்ட வேறு நிலத்தில், அவ்வது அதன்மீது அவ்வது அதைப்பொறுத்து செய்வதற்கும் தொடர்ந்து செல்வதற்கும், அவ்வது செல்வதைக் கடுப்பதற்கும் தொடர்ந்து தடுப்பதற்குமானால் நீர் உரிமையாகும்.

உங்க மதுமை
ஒடுப்பு
கோத்துக்கும்
கோத்துக்கும்

பயங்கரிக்கும் வகையில் நூய்வப்பதற்காக உரிமை கொண்டிருக்கிற நிலம் சொத்து என்று வழங்கப்படும்; அதன் சொத்தக்காரர் அவ்வது காவியாட்டமொயாவர் ஒன்று சொந்தத்தின் சொந்தக்காரர் என்று வழங்கப்போயார்; கட்டுப்பாடு கூட்டுப்பட்டுள்ள நிலம் ஒடுக்குசொத்து என் வழங்கப்படும்; அதனுடைய சொந்தக்காரர் அல்லது காவியாட்டமொயாவர் ஒடுப்பு கோத்தின் சொத்தக்காரர் என்று வழங்கப்போயார்.

விளக்கம்—இந்தப் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் கறுகளில், 'நிலம்' என்ற சொல், தாரையோடு நிலவொகச் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களையும் உள்ளடக்கும் "பயங்கரிக்கும் வகையில் நூய்வதற்கும்" என்ற சொத்தொடர், நிழையும் வசதி, சேவை, தலபயாடு, மற்றும் வெறும் வசதியையும்கூட உண்டாக்கும்; மேலும் "எந்தபோன்றும் சேவுல்" என்ற சொத்தொடர், ஒன்று சொந்தியைப் பயங்கரிக்கும் வகையில் நூய்வப்பதற்காக, ஒடுக்கு சொத்தின் மன்றாளின் பகுதி ஏதான்னும், அவ்வது அதன்மீது வரையிடிற அவ்வது அதிலிருக்கிற ஏதான்னும் ஒன்று சொத்தின் சொந்தக்காரர் அகற்றுவதையும் நூதாக்கிக் கொள்வதையும் உள்ளடக்கும்.

ஏடுத்துக்கூட்டுகள்

- (அ) ஒரு குறிப்பிட விட்டின் சொந்தக்காரரான 'அ' என்பவர், அதை விட்டினைப் பயன்படுக்கும் வகையில் நூய்வப்பது தொடர்பான நோக்கங்களுக்காக, 'அ' என்ற அவ்வளவு விட்டுக்காரரின் நிலத்திலே மிகு தம் விட்டிற்கு வழிகாரம் பெற்றிருக்கிறார். இது ஒரு வசதியுரிமையாகும்.
- (ஆ) ஒரு குறிப்பிட விட்டின் சொந்தக்காரரான 'அ' என்பவர், 'ஆ' என்ற நமது அவ்வளவு விட்டுக்காரரின் நிலத்தின்பீடு கெல்வதற்கும், நமது விட்டுத் தேவைகளுக்கு அவ்வளவு கூற்றிலிருந்து நீர் எடுப்பதற்கயான உரிமையைப் பெற்றிருக்கிறார். இது ஒரு வசதியுரிமையாகும்.
- (இ) ஒரு குறிப்பிட விட்டின் சொந்தக்காரரான 'அ' என்பவர், அதை விட்டோடு சோத்துள்ள தொட்டத்தில் உள்ள நோக்கங்களுக்கு நீர் வழங்குவதற்காக, 'இ' என்பவரின் உடையிலிருந்து நீரைச் சேதுத்தும் உரிமையைப் பெற்றிருக்கிறார். இது ஒரு வசதியுரிமையாகும்.
- (ஈ) ஒரு குறிப்பிட விட்டின் சொந்தக்காரரான 'அ' என்பவர், 'ஈ' என்ற நமது அவ்வளவு விட்டுக்காரரின் நிலத்தின்பீடு கெல்வதற்கும், நமது விட்டுத் தேவைகளுக்கு அவ்வளவு கூற்றிலிருந்து நீர் எடுப்பதற்கயான உரிமையைப் பெற்றிருக்கிறார். இது ஒரு வசதியுரிமையாகும்.
- (ஊ) ஒரு குறிப்பிட விட்டி, பயன்வான ஆகியவற்றின் சொந்தக்காரரான 'அ' என்பவர், 'ஆ' என்பவரின் வகையில் நமது குறிப்பிட என்னவிட்டுக்கூடின் கால்நடை பயன்வதற்காக, அவ்வது அதை விட்டின், நமது, நம்முடைய ஒடுமை விருத்தியாக்கல், நூற்றிருப்பாக்கல், மற்றும் பணியாட்களுக்கு பயன்வகைகாக 'இ' என்பவரின் குறிப்பிட்டிருக்கிற தன்மை எடுப்பதற்காக அவ்வது 'ஈ' என்பவரின் விட்டிலிருந்து விடுவதற்காக அவ்வது 'உ' என்பவரின் நிலத்தினுடைய மாங்களிலிருந்து விழுந்த இலங்களைத் தமது திலங்கில் காராகப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார். இதை வசதியுரிமையாகும்.

- (续) ‘அ’ என்பது தமது நிலைத்தன்மையாக இல்லை நிடி செல்களைத் தமிழைப்பறித்துவதற்கும், ஆழப்பாரமும்யை வெளிவோடு நிலை செர்த்துக்கொள்ள அ’ என்பதற்கிடம் நிலைத்தன்மையை வெளிவோடு நிலை விஷயங்களைத்துப்பற்றுக்கும். அதேபோல் விரோபம் இல்லை என்பதையிரண்டாவது

3. சுதாமலைகள் தோட்டுசிறையைக் குறிப்பு தோட்டுசிறையைத்தனவாக, பார்வைக்குப் புள்ளாலிறையைக் குறிப்பு பார்வைக்குப் புள்ளாலிறையைக் குறிப்பு.

எந்த வசதியிலிரும்பாய்க் குயஞ்சுவும் மனிதனுடைய செயலை இல்லாவது தோட்டிற்கிணறு அல்லது தொடர்வாழ்விலே அந்த வசதியிலிரும்பாய்க் குயஞ்சுவும் தொடர்வாழ்வான வசதியிலிரும்பாய்க்

எந்த வசதியிலிருக்கிறோம் என்றுப்பற்றுவது மன்றத்தின்... ஏ செயல்கள் கொண்டுவரக் கிடைக்கிறதோ அதை வசதியிலிருக்கிறதா என்று தெரட்டுக்கிறது என்றும் வசதியிலிருக்கிறதா என்றும்.

எந்த நிலையான அஸ்டியர்க் குறிப்பைத்து, ஒரு குக்கிளம் வரவுடை ஆஸ்கோமாஸ் பார்ப்புதல் மேலில், அவருக்குப் புல்லாக்கிலிருந்து அந்த நிலையான அஸ்டியர்களுக்குமின் வரவில்லை எந்த ஒரு சுதாசிரியம் இருப்பது தெரியவிடுதலைப்பற்றிறநேர அந்த சுதாசிரியமானது பார்ஸாலக்குப் புல்லாக்கில் வசதிப்பியம் அடங்கும்.

வதினங்கள் அனைத்து மாணக்கள் குறிப்பிடுவதும் இல்லைத் தான் விரிவாக்கப்படுவது என்று சொல்ல வேண்டும்.

Digitized by srujanika@gmail.com

- (-47) தென்று அண்ணல் விட்டுக்காரரான 'அ' என்பவரால் தூய்க்காலம் செல்லப்பட்டார்கள், ஏன் வாஸ்கள் வழியாக வெளிச்சுத்தைப் பெற்றுவந்தான் உரிமையானது 'அ' என்பவரின் விட்டுக்கால இல்லை நதிருக்கிறது. விதி ஒரு தொடர்வதான் வரலாற்றினால்மொதும்.

(-48) 'அ' என்பவரின் நிவாரிதமிட்டு செல்லும் வழியாலே 'அ' என்பவரின் விட்டோடு இல்லைநதிருக்கிறது. இது தொடர்விறுத்தவானது வச்சிப்பிள்ளையாகும்.

- (2) 'அ' என்பதின் தீவிரமாக ஒரு கட்டுக் கால்வாய் வழியாக நிலாக இருங்கு வருவதற்கும் அப்சிருது வழிகள் வழியாக கொர வெளியேற்றுவதற்குமான உரிமைகள் 'அ' என்பதின் இந்தோடிள்ளைந்து இருக்கின்றன அந்த கட்டுக்காலங்களு அத்தகைய பொருள்களில் பழக்கப்பட்ட திருவீர கருத்துடன் பார்வையிடுவதன் பேரில் கண்டுபிடிக்கப்படும். இதை பார்வைக்குப் புலனாக்கி முதிர்களும்கொண்டு

- (ii) நமது சொத்து நிவந்தியில் கூடிடப் பட இவ்விதமிருந்து ஆர்வம்பண்ணார் நடுப்பதற்காக உயிர்போனார்கள், ஆகவே மனத்தின் வித்திகளைத் திட்டமிட்டு இந்த மாங்களைக்கு புதையாகத் தயார்த்திக்கிறார்களாலார்கள்.

6. ஒரு வசதியினாட்டானது, நிலையாட்டாக அல்லது சில முனைகளுக்கானதாக அல்லது வேறு வரம்பிற்குப்படி காலத்திற்கானதாக அல்லது காலமுறை இடாய்வுக்கு உட்பட்டாக அல்லது குறிப்பிட இடத்தில் அல்லது குறிப்பிட நோக்கங்களில் அல்லது குறிப்பிட நோக்கங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய அல்லது அல்லவு

நோக்குதலானால் அவனு குறிஞ்சுமாகவாக, தீவிரி தட்டுதல் வேண்டுமானால் முறிஞ்சுமாகவாகவைத் தேவையாக செலவுகளைப்போக அவனு என்னமாகவிடுவதை வேண்டும் இருந்தால் அதனால் இவனமாகவாக நீண்டாக நீண்டாக வேண்டும் என்ற வார்த்தை பூர்வமாக இருக்கவாரா.

7. அரசியலினால்வாய்வாகவான், இவனமாகவிட அவனால் இவனமாக வெட்டுக்குமாகவானால்—

- (அ) (அப்போதைக்குச் செலவாற்றியுள்ள கட்டம் எதிர்கும் கட்டப்பட்டு) நிலவியில் கொத்திகளையும், அந்தால்தான் குறுமானங்கள் மற்றும் அதனோடு சேர்க்கப்பட்டால் எவ்வளவினாலும் ஆய்விடக்கூடிய அம்பபதந்திரம் அவற்றுக்கு வளர்ச்சியாகவானால் குவ்வொருவருக்கும் கட்டம் தெரிப்பது உரிமை.
- (ஆ) (அப்போதைக்குச் செலவாற்றியுள்ள கட்டம் எதிர்கும் கட்டப்பட்டு) நிலவியில் கொத்து அவனமின்மை நிலவியிலிருந்து ஏழுசிறு இயற்கையான நெரும்களை வெறோறுவின் இடங்களுக்கு இருக்கி ஆய்விடதற்கு அதனுடைய சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.

மேலே கட்டப்பட்ட உரிமைகளுக்கான எடுத்துக்கொட்டுகள்:

- (அ) அப்போதைக்குச் செலவாற்றியுள்ள நூராட்சி கட்டம் எதிர்கும் கட்டப்பட்டு, நூற்றிழுள்ள நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் அந்த நிலத்தின் கட்டம் அடுவதற்கு உள்ள தெரிப்பட்ட உரிமை.
- (ஆ) பிற ஆஸ் எவ்வாறும் விளைவிக்கப்படுகிற சுத்தத்தினாலோ, அதிர்வியாலோ தமது உடலுக்குத் தேவையான ஒவ்வொம்பானது கணிகையாயும் தகவல்லறம் பாநிக்கப்படுகிற ஆகாத என்பதான், விட்டின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.
- (இ) நிலத்திற்குச் செல்குத்துக் கட்ட அனால் வெளிச்சமும் காற்றும் செலவியுமாலோ அதை அனால் வெளிச்சத்துடையும் காற்றும் பொறுத்தான் நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.
- (ஒ) ஒரு நிலமானது, தமிழ்நாடு நிலவியில், பிரித்தாறு ஆனால்கூச்சு சொந்தமான நிலம் என்றும் மற்றும் அடுத்துள்ளதான் மன்றவியால் இயற்கையாக அளிக்கப்படுகிற ஆதாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதான் நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.

விளக்கம்—ஒரு நிலமானது அதைகிட்டுக்கப்படாதபோதும், செலவியுமான அழுகத்திற்கு உட்படுத்தப்படாதபோதும், அது இயற்கை நிலவியில் இருக்கிறது; மேலும் எடுத்துக்கொட்டில் குறிக்கப்பட்டுள்ள “கிழுமின்னதும் அடுத்துள்ளதுமான” மன்ற என்றால், தனது இயற்கையான நிலவியில், ஒன்று சொந்திற்கு அதன் இயற்கையான நிலவியில் ஆகாதமாக இருக்கும் மன்ற மல்லியே என்று பொறுத்தும்.

- (20) தமக்ஞரிய எவ்வளவுகளுக்குள் தயறு நிலத்தின் அகலிலே முதன்மீது அல்லது அதன் வழியாகவோ இயற்கைகளைச் செல்லிற அல்லது விரித்து செல்லிற மோசது, அல்லது ஒடுவதற்கு அல்லது கசித்து செல்வதற்கு முன்பு, வேறு ஆக்கால் தலைவற்று மாகபடுத்தப்படுதல் ஆகது என்பதை நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.
- (21) தமக்ஞரிய எவ்வளக்குக்குள், குறித்துக்கூட்டப்பட்டுள்ள வாய்க்காலில் ஒடுகிறதல்லைத் திலத்தடி நீராயும், குறித்துக்கூட்டப்பட்டுள்ள வாய்க்காலில் ஒடுகிறதல்லைத் தேர்பாபப் பீராயும், தேக்கி வைப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.
- (22) தயறு நிலத்தின் அருடிக் அதன் வழியாக அல்லது அதன்மீது குறித்துக்கூட்டப்பட்டுள்ள இயற்கை வாய்க்காலில் ஒடுகிற இயற்கைகளை ஒன்ற ஒவ்வொவர்கள் தீ. குறுக்கீட்டின்றியும், அளவில், தீவிரமில், பேசுத்தில் அல்லது துப்பிலை நிலத்தில் கணிசமான மாருதல் செய்யப்படாமல்லும், அதன் சொந்தக்காரரின் எவ்வளவுகளுக்குள் வகுவதற்கு பிற ஆக்கால் அனுமதிக்கப்படுதல் வேண்டும் என்பதான, நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை; ஏந்த இயற்கையான ஏரி அல்லது குட்டைவிலூள் அல்லது அதிலிருந்து இயற்கையான ஒன்ற காய்கிறதோ அந்த ஏரி அல்லது குட்டையை ஒடுத்துள்ள நிலத்தின் சொந்தக்காரரின் எவ்வளவுகளுக்குள் அந்த ஏரி அல்லது குட்டையை ஒடுத்து கொண்டிருக்க வேண்டும் என்பதான, நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை;
- (23) மேட்டுப் பக்க நிலத்தின் இயற்கையாக மிகுநியாகச் செலுகிற அல்லது அந்தப்பீடு விழுப்பிற மற்றும் குறித்துக்கூட்டப்பட்டுள்ள வாய்க்கால்களில் ஒடுகிறதல்லைத் தீரை அடுத்துள்ள தாழ்வான நிலத்தின் சொந்தக்காரர் தயறு நிலத்திற்கு இயற்கையாக பாய்வதற்கு விடுதல் வேண்டும் என்பதான, மேட்டுப்பக்க நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.
- (24) இயற்கையான ஒன்ற, ஏரி அல்லது குட்டையை ஒடுத்துள்ள நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும் அதனுடைய நீராக் குட்டைந்தாக, வீட்டுக்காரியங்களுக்காக, அவருடைய காலதடைக்கும் ஆகுகளுக்கும் குட்டதன் ஏரிக்காகப் பயன்படுத்துவதற்கும் துகள்வதற்கும் உள்ள உரிமை; அந்த நிலத்தின் சொந்தக்காரர் ஒவ்வொருவருக்கும், அந்த நிலத்தின் நீர்ப்பாசனத்திற்காகவும், அதிலே அமைந்துள்ள தோற்றுசாலை உதொன்றின் காரியங்களுக்காகவும், அதை நீர்வீர்வதற்கும் உள்ள உரிமை; ஆகால், அவர் அதன்மூலம் அவர் போன்ற வேறு சொந்தக்காரர்களுக்கு கேடு விளைவித்தல் ஆகது.

கிளக்கம்.—இயற்கையான ஒன்ற என்பது, அது நிலவியானதாக இருக்காறும், அல்லது விட்டுவிட்ட பாய்வதாக இருக்காறும் நினின் ஏற்ற இரக்கம் இருந்தாலும் அல்லது இன்ஸாவிட்டாலும் இயற்கையின் செயற்பாட்டால் மெட்டுவே இயற்கையாகவும், அறியப்பட்ட போக்கிலும் நிலத்தின் மேற்பாப்பில் அல்லது ஒடுகிற ஒர் ஒன்றைக்கும்

અનુભૂતિનો લિખાન

ஒச்சியிருப்புகளைச் சுடர்க்குறும், ந. இதுவ் மன்றம் உரிமை பாற்றுப் போய்தான்.

8. எனவே ஒருமுடல் குறிப்பை கொண்டும் தங்களுள்ள உரித்தத்திலை எந்தச் சூழ்நிலையில், எந்த அளவில் உரிமைமற்றும் செய்யவாரோ அத்தச் சூழ்நிலையிலும் அன்னியோம். அவர்களின் வகுக்கியிருப்புமானாலும் குறிப்பையளிப்பார்கள்.

குடும்பத்திற்கான முறை

- (x) முடிவள்ளூர் இருபதாண்டுக் காலத்திற்கான குத்தகையின்படி 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தின் குத்தகையான் ஆவார்; மேலும் குத்தகையின்படி தமிழ்நாடு உரித்துத்தாத உரிமைமாற்றும் சொய்வதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார். குத்தகை நிலமழுப்பிற காலத்திற்கு அங்கூது அதைவிட்க் குறைந்த காலம் எந்தாலும் அந்த நிலத்தின் மீது தொடர்த்து இருக்கு வருவதற்கான வசதியிருமல் ஒன்றை 'அ' என்பவர் கம்த்துவாம்.

(y) 'அ' என்பவர் நம் மூழ் காலத்திற்குச் சூரியப்பிட்ட நிலத்தின் குத்தகையான் ஆவார். அவன்க்குப் பின்பு அந்த நிலத்தின் உரித்துத்தாத 'ஆ' என்பவர் முறையுமாகப் பெறுவார். தமது மூழ்டால உரித்தம் குறையும்பு பிறகும் தொடர்ச்சிற வசதியிருக்கவே 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் இருசவின்றி அந்த நிலத்தின் மீது அமுந்த முடியாது.

(z) 'அ', 'ஆ', 'இ' ஆகியோர் குறிப்பிட்ட நிலத்தின் கட்டுச் சொத்தக்காரர்கள். 'ஆ' மற்றும் 'இ' என்பவர்களின் இருசவின்றி அந்த நிலம் அங்கூது அதன் பகுதி எதனமீதும் 'அ' என்பவர் வசதியிருக்கவே கம்த்த முடியாது.

(r) 'அ' மற்றும் 'ஆ' என்பவர்கள் ஓரே குத்தகையிடபவரின் குத்தகை எடுப்பவர்கள். 'அ' என்பவர் ஜந்தாண்டுக் காலத்திற்கு 'க் என்ற வகையையும், 'ஆ' என்பவர் பத்தாண்டுக் காலத்திற்கு 'ஏ' என்ற வகையையும் குத்தகைக்கு எடுக்கிறார்கள். 'அ' என்பவரின் உரித்துமானது அவனுடைய குத்தகையின்படி உரிமைமாற்றும் சொல்பத்தக்கதாகும். 'ஆ' என்பவருடையது அப்படிப்பட்டதன்று 'ஆ' என்பவருக்கு ராப்பாக 'க் என்ற வகையின்மீது 'அ' என்பவர் தமது குத்தகையோடு முடிவள்ளுத்தக்க வசதியிருக்கவேச் சுமத்துவாம்.

9. பிரிவு 8 இன் வகையின்மைக்கு கடி. H. டி. இருந்துமிகு வசதியின்மைக்கு பலவாறாக அழற்சிக்காத வசதியின்மை எதனாலெயல், ஒடுங்கு சொத்தின் சொத்துக்காரர், ஒடுங்கு சொத்தின்மைக்கு சம்மத்துவம், ஆனால் ஒங்கு சொத்தின் சொத்துக்காரரின் இவைகளிலிரு, அதன் பயனானாக சூறாக்காது பல வசதியின்மைகளை அலை ஒடுங்கு சொத்தின்மைக்கு சம்மத் துடியாது. -

ஏடுக்காட்டுகள்

- (அ) 'அ' என்பதை தமது ஆலை தேட்டார்பார். 'அ' என்பதையின் ஒன்றைச் சீர் களிலைக் கழுப்பு (முறை) தொடர்பாகவும் வரை நோட்டப்படுத்தப்படுகின்றது. அதற்குப் பிரயவத்துமானால் உரிமையைப் பெறுவிருக்கிறார். 'ஆ' என்பதை. தொடர்பாக முறை களிலைக் கழுப்பும் வரையிடப் படுகின்றது. அதை ஒன்றை தீர்க்காத திருப்பக்க வெள்வத்துமானால் உரிமையை 'இ' என்பதுக்கு அளிக்கவூம். 'ானால்' 'அ' என்பதைக்கு வழங்கப்படும் நீர் அதையை குறைத்தல் ஆகிறது.

(ஆ) 'அ' என்பதை தமது வீட்டு தேட்டார்பார். 'அ' என்பதையின் ஒன்றைச் சீர் வழியிடக்கூடியது. 'இ' என்பதைக்குக் கூடுதல் வழங்கப்படும் பெறுவிருக்கிறார். 'ஆ' என்பதையின் ஒன்றைச் சீர் வழியிடக்கூடியது. 'ானால்' 'அ' என்பதைக்கு வழங்கப்படும் நீர் அதையை குறைத்தல் ஆகிறது.

பல்லையில் சொத்துக்காரர் என்ற முறையில் அவர்களுடைய நால்வரம் என்ற அந்த வழிபாட்டு வளர்ந்திருக்கிற புக்கலை மேலை விடுவதற்கான உரிமையை 'அ' எடுப்பவர் அவர்களைம், ஆனால் 'அ' எட்டப்பகுதிக் குறிப்பினாலையும் அதனால் நடவடிக்கையில் ஆவது

11. பிரிவு 8 இன் விளக்கங்களுக்குடைய குத்தகை விடுபவர், குத்தகை எடுப்பவர் ஒருவர் அந்த முறையில் பெறுப்புக்கும் உரிமைகளைக் குறைவுறச் செய்யாத வசதியினை ஏதாவதும் குத்தகைக் கொத்தின்தீரு கமதுவாரம், மேஜைம் அடைமானம் எவ்வப்பார், அடைமானச் சொத்தின்மீது விளையாத்தப் போதாதபடி செய்யாத வசதியினை ஏதாவதும் கமதுவாரம், ஆனால் குத்தகை விடுபவர் அவர்களும் அவர்களை, குத்தகை எடுப்பவர்கள் அவ்வளவு அடைமானம் பெறுவதின் இல்லையால், குத்தகை முடிவான அதன்பேரில் அவ்வளவு அடைமானம் மிகவும்பெருவதைப்பேரில் வசதியினை செய்திடும் பெற வேண்டியதாக இருந்தால்தான், அத்துக் கொத்தின்தீரு வேறு எந்த வசதியினாலும்பெருவது

விளக்கம்.—அடைமானம் எவ்வக்கப்பட்ட சொத்தின் மதிப்பானது, அடைமானத்தின்பேரில் அப்போகைத்தக்குக் கொடுப்ப வேண்டிய தொகையைவிட அதிகம் மூன்றில் ஒரு மாஸ்திருமூலம் மேற்பட்ட தாழ்விருத்தானால் அவ்வளவு அடைமானச் சொத்தால்தான். கட்டிடங்களைக் கொண்டிருக்குமானால் அந்தத் தொகையைவிட அதிக ஒரு பாதிக்கும் மேற்பட்ட ராணுகுந்தானால், இந்தப் பீரிலின் பொருளின்படி பின்னையானது போதாததாலும்.

12. பெறுபாட்டால் உரிந்தும் ஒன்றை எவ்வத்திருக்கிற குத்தகை எடுப்பவர் அவ்வளவு வேறு ஒர் எவ்வும், அத்தகைய உரித்தமுடையவர் என்ற முறையில் நம் சொத்தின்தீரு தானு உரிந்தும் முடிவானத்தை பின்பு சென்திரும் பெற வேண்டும் என்பதாக அவ்வளவு குத்தகை விடுபவரின் அவ்வளவு கேவலினால் அடைமானரின் உரிமையைக் குறைவுறச் செய்யும் வளக்கவில், வசதியினாலையும் கமதுவாது

13. எந்த நிலையிலே சொத்தினாப் பொருளின்தீரும் வகையில் துவக்குதலாக ஒரு வசதியினை ஏற்படுத்தப்படுகிறதோ அந்த நிலையில் சொத்தின் சொத்துக்காரால் அவ்வளவு அவாது கார்பிக் அதனால் உடைமையில் கொண்டுள்ள ஒர் எவ்வாறும் அந்த வசதியினையானது ஈட்டப்பட்டதாம்.

நிலையிலே, சொத்தின் கட்டுச் சொத்துக்காரர்களில் இரண்டு அவ்வளவு அதற்கு மேற்பட்டவர்கள், அக்கட்டுச் சொத்துக்காரர்கள் என்ற முறையில், மற்றவர் அவ்வளவு மற்றவர்களில் இருக்கவேண்டும் அவ்வளவு இல்லையால் அதிலே அவ்வளவு இல்லையால் அவ்வளவு சொத்தின்தீரு வசதியினாலையாக உடை முடிவாது

நிலையிலே சொத்தினை குத்தகைக்கு எடுப்பவர் எவ்வும், துவக்குதலாக சொத்துமான வைது, நிலையிலே சொத்தினாப் பொருளின்தீரும் வகையில் நிலையிலே சொத்தின் ஒரு வசதியினையாக அவர்களிலிருந்து அவ்வளவு வகையிலே உடையதாக உடை முடிவாது

14. ஓர் ஆள் இல்லைக்காரர்க்கு நிலையிலே கொத்தினை வரியை மற்றும் செல்கிறார்களிடது, அவ்வளவு உரிமையின்கொண்டமாக அவர்களிலிருந்து—

(அ) உரிமையாற்றும் செய்யப்பட்ட அவ்வளவு உயிக்கழிக் கொண்டமாக அவர்களிலிருந்து செய்தினைத் துவக்குதலாக உரிமையாற்றும் கொண்டுள்ள அவ்வளவு உயிக்கழிக் கொண்டுள்ள நிலையிலே சொத்தின் ஒரு வசதியினை கொண்டுள்ள இருந்தால், உரிமையாற்றும் வெறுது அவ்வளவு உரிமையின்கொண்டு வெறுது, அந்த வசதியினாலையாக வெறுதுதாக உரிமை கொண்டுள்ள ஆளர்; அவ்வளவு

- (iv) அந்த வசதியுரிமையானது, பார்க்கவில்லைப் புல்லாகிறதாகவும் தோட்டந்து வருவதாகவும், அந்த உரிமையாற்றும் அல்லது உரிமையில்கொண்ட செல்லிறம் பெற்றிருக்கும் கேள்வியான்படி அதைச் சொத்தினால் துய்த்து வந்ததைப்போல அதனால் துய்ப்பதற்கு தேவையாளதாகவும் இருந்தால், மாறுபட்ட உட்குத்து வெளிப்படுத்தப் பட்டிருந்தாலன்றி அல்லது தேவையானாலும் குறிப்பாலுணர்த்தப்பட்டிருந்தாலன்றி, உரிமையாற்றும் பெறுநர் அல்லது உரிமையில்கொண்ட போது அந்த வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்;
- (v) உரிமையாற்றும் செய்வபட்ட அல்லது உரிமையில்கொண்டவர் அளிக்கப்பட்ட சொந்தில் ஒரு வசதியுரிமையானது, உரிமையாற்றும் பெறுநரின் அல்லது உரிமையில்கொண்ட போது நிலையியல் சொத்தினால் துய்ப்பதற்குத் தேவையாளதாக இருந்தால், உரிமையாற்றும் செய்வவரின் அல்லது உரிமை இருந்துபவரின் கட்டப்பட்டான் சார்பாற்றுநர் அந்த இயந்துபவரின் கட்டப்பட்டான் சார்பாற்றுநர் அந்த வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்; அல்லது
- (vi) அந்த வசதியுரிமையானது, பார்க்கவில்லைப் புல்லாகிறதாகவும் தோட்டந்து வருவதாகவும் உரிமையாற்றும் அல்லது உரிமையில்கொண்ட கொட்டயாக அளிப்பது செல்லிறம் பெற்றபோது, மேற்கொல்லப்பட்ட அந்தச் சொத்தினால் துய்த்து வந்ததைப்பிரை அதனால் துய்ப்பதற்குத் தேவையாளதாகவும் இருந்தால், மாறுபட்ட உட்குத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தாலன்றி அல்லது தேவையானாலும் குறிப்பாலுணர்த்தப்பட்டிருந்தாலன்றி, உரிமையாற்றும் செய்வவரின் அல்லது உரிமையில்கொண்ட கட்டப்பட்டான் சார்பாற்றுநர் அந்த வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்.

பல ஆகிளிஸ் கூட்டுச்சொத்து பங்கு பிரிவைபாடுகிறவிடத்திற்கு—

- (a) அவர்களில் ஒருவரின் பங்கின்மீதான வசதியுரிமையானது, அவர்களில் மற்றொருவரின் பங்காக்கி தூய்ப்பதற்கு தேவைப்படுமானால், அந்தப் பிள்ளைவர் அந்தக்கூப்பு வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்; அல்லது
- (b) அந்தக்கூப்பு வசதியுரிமையானது, பார்க்கக்குப் புல்லாகிறதாகவும் தோட்டந்து வருவதாகவும், அல்லது பங்கு பிரிப்பது செல்லிறம் பெற்றபோது, அந்தப் பிள்ளைவரின் பங்கு துய்க்கப்பட்டு வந்ததைப்போல அதனால் துய்ப்பதற்குத் தேவையாளதாகவும் இருந்தால், மாறுபட்ட உட்குத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தாலன்றி அல்லது தேவையானாலும் குறிப்பாலுணர்த்தப்பட்டிருந்தாலன்றி, அப்பிள்ளைவர் அந்த வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்.

இந்தப் பிரிவின் (அ), (ஆ) மற்றும் (இ) குறுக்கிட்ட வசதியுரிமைகள், தேவையான வசதியுரிமைகள் என வழங்கப்படும்.

கட்டத்தின் செய்தபாட்டாக, தேவையியல் சொத்து வையாறுகிறவிடத்திற்கு, அது ஏது ஆகிளிடிழுத்து மற்றும் ஏது ஆகிளிடு அவ்வாறு மாறுகிறபோது, அந்த ஆகிளி, இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, பூர்வே உரிமையாற்றும் செய்வராகவும் உரிமையாற்றும் பெறுதாகவும் கொள்கூடப்படுவது.

எடுத்துக்காட்டுகள்

- (a) 'அ' என்பவர் வெள்ளாக்கம் தோக்கவசக்காக்காக மட்டுமில் அப்போது பயணபடுத்தப்பட்ட ஒரு வயலை 'ஆ' என்பவருக்கு விற்கிறார். 'அ' என்பவரில் ஒருத்தன்ன தெல்க்கிண்புக்கு எடுத்து கொல்வதன்மூலம் அன்றி, அல்லது அயலார் ஒருவரின்

விவசாயில் அத்துறைச் செல்வதுள் முன்பு அதோடு அதனை அறியும் முடியாது என்கின்ற வயலை அடுத்துமுன் 'அ' எண்டெரின் நிலத்தின்மீது வேளாண்மை நோக்குவதற்காக மட்டுமே செல்வதற்கான வழியிடுமிக்கு' ஆக என்பதை உரிமைகளைகள்ளவர் ஆவார்.

(ஆ) இரண்டு வயல்களின் சொந்தக்காரராக 'அ' எண்டை 'ஆ' எண்பவருக்கு ஒன்றை விற்குவிட்டு, மந்திராங்கங்கை இருக்கி வயல்துக் கொள்கிறார். இருந்து வயத்துக் கொள்கின்ற வயவாளருது விற்பனைத் தெரிவில் வேளாண்மை நோக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது; மற்றும் 'ஆ' எண்பவருக்கு விற்கப்பட்ட வயலின்மீது கடந்து செல்வதற்கான முன்பு அதனை அறியும் முடியாது 'ஆ' எண்பவரின் நிலத்தின் வழியாக, இருந்து வயத்துக் கொள்கின்ற நிலத்திற்குச் செல்வதற்கான வழியிடுமிக்கு வேளாண்மை நோக்குவதற்காக மட்டுமே 'அ' எண்பவர் உரிமைகளைகள்ளவர் ஆவார்.

(இ) 'அ' எண்பவர் தனது நிலத்தை நோக்கியவாறு உள்ள சன்னல்களை உடைய ஒரு விட்டை 'ஆ' எண்பவருக்கு விற்குவிட்டு அந்த நிலத்தை இருந்து வயத்துக் கொள்கிறார். விற்பனை செய்யப்பட்டபோது அந்த விட்டை தலம் நூல்க்கப்பட்டதைப் போல்வே அதன் நலத் துப்பிடிறுத் 'அ' எண்பவரின் நிலத்தின் வழியாகச் சன்னல்களுக்குச் செல்லும் வெளிச்சம் தேவையாக இருக்கிறது. 'அ' எண்பவர் அந்த நிலத்தின்மீது வயத்துக் கட்டுவதற்காக இருக்கிறார். 'அ' எண்பவர் அந்த நிலத்தின்மீது வயத்துக் கட்டுவதற்காக இருக்கிறார். இங்கு, அந்த நிலத்தின்மீது கட்டும் கட்டுவதற்கான முன்பு 'இ' எண்பவர் வெளிச்சத்தைத் தடை செய்துவாக்காது ஏனெனில், 'அ' எண்பவரிடம் அது இருக்கும்போது ஏதோ கட்டப்பாடுகளுக்கு உட்படிருந்ததோ, அந்தக் கட்டப்பாடுகளுக்கு உட்படி அவர் அறியுள்ள வாய்க்குறைார்.

(ஈ) ஒரு விட்டிற்கும் அதனை அடுத்துவரை நிலத்திற்கும் 'அ' எண்பவர் சொந்தக்காரர். அந்த நிலத்தை நோக்கியவாறுள்ள சன்னல்களை அந்த விட்டு சொல்லப்பட்டுக்கிறது. 'அ' எண்பவர் ஒரே சமைந்தின் விட்டை 'ஆ' எண்பவருக்கும் நிலத்தை 'இ' எண்பவருக்கும் விற்கிறார். விற்பனை செய்யப்பட்டபோது விட்டை தலம் துப்பிடப்பட்டதைப் போல்வே அதன் நலத் துப்பிடிறுத் 'அ' எண்பவரின் நிலத்தின் வழியாகச் சன்னல்களுக்குச் செல்லும் வெளிச்சம் தேவையாக இருக்கிறது பின்னர் 'அ' எண்பவர் அந்த நிலத்தை 'இ' எண்பவருக்கு விற்கிறார். இங்கு, அந்த நிலத்தின்மீது கட்டும் கட்டுவதற்கான முன்பு 'இ' எண்பவர் வெளிச்சத்தைத் தடை செய்துவாக்காது ஏனெனில், 'அ' எண்பவரிடம் அது இருக்கும்போது ஏதோ கட்டப்பாடுகளுக்கு உட்படிருந்ததோ, அந்தக் கட்டப்பாடுகளுக்கு உட்படி அவர் அறியுள்ள வாய்க்குறைார்.

(உ) 'அ' எண்பவர் ஒரு விட்டிற்கும், அதனை அடுத்துள்ள நிலத்திற்கும் சொந்தக்காரர். அந்த விட்டிற் அந்த நிலத்தை நோக்கியவாறு சன்னல்கள் அமைத்துவனன. 'அ' எண்பவர் விட்டை வயத்துக்கொண்டு, வசதியுள்ள சுலபத்தும் வெளிப்படையாக ஒதுக்கின்வதற்குக் கொள்ளாமல் 'கி'

என்பவருக்கு நிலத்தை விற்கிறார். பொதுவான செய்யப்பட்டதைப் போலவே அதன் நலத் துய்ப்பிற்கு அந்த நிலத்தின் வழியாக விழும் வெளிச்சம் தேவையாக இருக்கிறது. 'அ' என்பவர் வெளிச்சம் பெறுவதற்கு உரிமை கொண்டவர் ஆவார். மேலும் அந்த வெளிச்சமத்தை செய்யப்பட்ட 'அ' என்பவர் நிலத்தின் மீது கட்டடம் கட்டுதல் ஆகிறது.

- (ii) ஒரு வீட்டின் சொந்தக்காரரான 'அ' என்பவர், அதனை அடுத்துள்ள நிலத்தின் கட்டப்பட்டுள்ள ஒரு தொழிற்சாலையை 'ஆ' என்பவருக்கு விற்கிறார். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகைவிளாதும், ஆவிகளினாலும் வாற்றாத தேவைப்படும்பொது மாசுபடுத்த அ' என்பவருக்கு எதிராக 'ஆ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்.
- (iii) 'க' மற்றும் 'ச' என்ற அடுத்தடுத்துள்ள இரண்டு விற்களின் சொந்தக்காரரான 'அ' என்பவர், 'க' என்ற வீட்டை மட்டும் 'அ' என்பவருக்கு விழுவிட்டு, 'ச' என்ற வீட்டை இருத்தி வைத்துக் கொள்கிறார். இரண்டு விற்களுக்கும் பொதுவானவையும் விற்பனை செய்யப்பட்டபோது, 'க' என்ற வீட்டின் நலம் துய்க்கப்பட்டதைப் போல அதன் நலத் துய்ப்பிற்குத் தேவையானவையுமான ஏல்லாச் சாக்கடைகளையும் வடிகால்களையும் பயன்படுத்துவதற்கு 'அ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்.
- (iv) அடுத்தடுத்துள்ள இரண்டு வீடுகளின் சொந்தக்காரரான 'அ' என்பவர், ஒன்றை 'ஆ' என்பவருக்கு விற்குவிட்டு, மற்றொன்றை இருத்தி எவ்வள்ளுக்கொள்கிறார். 'அ' என்பவரின் வீட்டுத்திலிருந்து பக்கவாட்டு ஆதார உரிமைக்கு 'ஆ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்; மேலும், 'அ' என்பவரின் வீட்டுத்திலிருந்து பக்கவாட்டு ஆதார உரிமைக்கு 'அ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்.
- (v) அடுத்தடுத்துள்ள இரண்டு வீடுகளின் சொந்தக்காரரான 'அ' என்பவர், ஒன்றை 'ஆ' என்பவருக்கும், மற்றொன்றை 'இ' என்பவருக்கும் விற்கிறார். 'ஆ' என்பவரின் வீட்டிடத்திலிருந்து பக்கவாட்டு ஆதார உரிமைக்கு, 'இ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்; மேலும் 'இ' என்பவரின் வீட்டிடத்திலிருந்து, பக்கவாட்டு ஆதார உரிமைக்கு 'ஆ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்.
- (vi) நிலங்களின் மீது விடு கட்டுயதற்காக 'அ' என்பவர் 'ஆ' என்பவருக்கு அவற்றை அளிக்கிறார். வீட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான அளவு 'அ' என்பவரின் நிலத்திலிருந்து பக்கவாட்டு மற்றும் அடுத்துள்ள ஆதார உரிமைக்கு 'ஆ' என்பவர் உரிமை கொண்டவர் ஆவார்.
- (vii) நிலம் கையக்கப்படுத்துவத் தட்டம் (X/1870) 1870 இன்பதி இருப்புறுதிய நிறுமை ஒன்று, பக்கவாடை அமைப்பதற்காக 'ஆ' என்பவரின் நிலத்தின் ஒரு பகுதியைக் கட்டப்படுக்க எடுத்துக் கொள்கிறது. பக்கப்பாதையின் பாதுகாப்புக்கு இன்றியக்காலமாக அளவு 'இ' என்பவரின் அடுத்துள்ள நிலத்திலிருந்து பக்கவாட்டு ஆதார உரிமைக்கு அந்த நிறுமை உரிமை கொண்டது ஆகும்.

(அ.ஆ) கட்டுச் சொத்தின் பாகப்பிரிவையில் காரணமாக, 'அ' என்பவர் ஒரு கட்டடத்தின் மேல்நெருக்குச் சொந்தக்காரர் ஆகிறார்; மேலும் 'ஆ' என்பவர், அந்த கட்டடத்தில் அதனை அடுத்துக் கீழ்க்கண்ட பஞ்சியில் சொந்தக்காரர் ஆகிறார். மேல்நெருக்கின் பாதுகாப்புக்குத் தேவையான அளவு 'ஆ' என்பவரின் பகுதியிலிருந்து செய்க்குத் துறைரார் உள்ளது. 'அ' என்பவரின் உரிமையைக்கொண்டவர் ஆகார்.

(ஆ.ஆ) ஒரு குறிப்பிட்ட வகையில்திற்காக 'அ' என்பவர் ஒரு விட்டையும் திட்டத்தையும் 'ஆ' என்பவருக்கு வாட்டுக்கூடு விடுகிறார். 'அ' என்பவரின் நிலத்தைக் கைத்துப்பிடியாக மூலமாக அங்கி 'ஆ' என்பவர் அவற்றை அனுகூ முடிவாகு. 'ஆ' என்பவரால் விட்டையும் நிலத்திலிருந்து தட்டத்தப்படவில்லைகிற வகைக்குதிற்கு வேண்டிய நோயான் வழி உரிமையைக்கு அந்த நிலத்தின் பிறு 'ஆ' என்டைவர் உரிமை கொண்டவர் ஆகார்.

14. பிரிவு 13 இன்படி. தேவையான வழிக்கான ஒர் உரிமையானது உண்டாக்கப்படுமிருபோது, உரிமையாற்றும் செய்வார், உயில் ஏழுதியவரின் கட்டடப்படியான நோயாற்றுநீர் அங்கை, ஆர்வம்கோடை, எந்தப் பாகின்ஸியீ உரிமை கொண்டாடப்படுகிறதோ அந்தப் பாகின் சொந்தக்காரர், வழிக்காக கொட்டுக் காட்டுவதற்கு உரிமைகொண்டவர் ஆகார். ஆனால் ஒங்கு சொத்தின் சொந்தக்காரருக்குத் தலைமான வருதியுடையாக அது இருந்தல் வேண்டும்.

வழிக்கான அங்கை நோட்டுக் காட்டுவதற்கு உரிமைவொண்ட அல்லது செய்ய முறைக்கிறபோது, அங்கை செய்யாது பூர்க்கணிக்கிறபோது ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் அந்தக் கொட்டுக் காட்டவாம்.

15. ஒரு கட்டடத்தில் அல்லது கட்டடத்திற்காக, வெளிச்சம் அல்லது காற்று வந்தபோதிலும், பயன்படுத்தும் அந்தக் கட்டடத்தின் ஒரு வசதிக்கிணமையாக தனதேயுமின்றி இருப்பு ஆண்டுகளுக்கு அமைதியாக ஆய்வுபடுகிறவிடத்தும்,

ஒர் ஆளின் நிலத்திலிருந்து அல்லது அதில் பொருத்தப்பட்டுள்ள பொருத்தக்கிணி ஆகார உரிமையானது, செய்தையான அமுதக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு பிரிந்தோர் ஆளின் நிலத்தினால் அல்லது அதில் பொருத்தப்பட்டுள்ள பொருத்தக்கிணால் ஒரு வசதிக்கிணமையாகத் தாட்டேயதுமின்றி இருப்பது ஆண்டுகளுக்கு அமைதியாக பெறப்பட்டிருக்கிறவிடத்தும்.

வழிக்கிணம் அல்லது வேறு வசதிக்கிணம் ஏதாந்தும் உரிமையூலம் கோருகிற ஆள் எயராற்றும், ஒரு வசதிக்கிணமையாகவும் ஒர் உரிமை போலவும் தனதேயுமின்றி இருப்பது ஆண்டுகளுக்கு அமைதியாகவும் வெளிப்படாதாகவும் துயக்கப்பட்டிருக்கிறவிடத்தும்,

அந்த வெளிச்சம் அல்லது காற்று விடப்பதற்கும், அவற்றைப் பாகிடப்படுத்துவதற்குமான உரிமை அல்லது வேறு வசதிக்கிணமையான உரிமை வகைக்கட்டடவாதாகும்.

மேலே சொல்லப்பட்ட அந்த இருப்பு ஆண்டுக் கால அவைகள் கூடியாக்கிறும், எந்த வழங்கில் அந்தக் கால அளவுக்குரிய கொரிக்கையைக்கொட்டி கூட்டுப்படுகிறதோ. அந்த வழங்கில் தூண் ஸ்வாத்து அடுக்கு முறை இருப்பது ஆகார அளவாகக் கொள்ளப்படுகிற வேண்டும்.

விளக்கம் 1—உரிமை கொட்டப்படுகிற சொத்தின் சொந்தக்காரர் அல்லது கட்டடத்தையானாரிடம் செய்துகொண்டுள்ள உடனடிப்பக்கையை ஒட்டி அவ்வுரிமையானது பெறப்பட்டிருக்கிறபோதும், அந்த உரிமையானது, வசதிக்கிணமையாக அளிக்கப்பட்டுள்ளதை என்று அந்த உடனடிப்பக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறபோதும் அல்லது ஏது ஒரு வசதிக்கிணமையாக அளிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட ஒரு கால அளவிற்கு, அல்லது எத்த

கொண்டால் உரிமைக் கரிச்சல் கூடும்.

திட்டம்
உரிமையை
கரிச்சல்
கூடும்.

வெள்ளக்குடினை நிலைப்பேந்துவதுவிலீல் அம்மியிமை அறிவுப்பொகுபோ அந்த வரைக்கு முன்து உட்படுத்தி அது அவ்விவரம் திருக்கும்போது இந்தப் பிரிவின் பொருளின்படி எதுவும் துய்த்தல் ஆகாது.

விளக்கம் II.—உரிமை கோபுவர் அவ்வாத பிற்சோர் ஆவின் செய்வகவினால் எந்பட்ட தடை காரணமாக, துய்த்தல் உள்ளபடியே அறிவுப்பொகிஞ்சாலையிற் கொண்டும் அந்த தடை பற்றியும் அதனால்ச் செய்கிற அல்லது அதற்கு அதிகாரம் அளிக்கிற ஆசு பற்றியும் உரிமை கொங்குபவர் அறிந்த பிறகு, ஓர் ஆஸ்திரது அந்த தடைக்கும் பயனிட்டு பொயிருந்தால் அவ்வாறு குறிப்பினைவு தந்திருக்கால், இந்தப் பிரிவின் பொருளின்படி தடை ஆகாது.

விளக்கம் III.—ஒரும்கு சொத்தின் சொந்தக்காரருக்கும் ஒடுங்கு சொத்தின் சொந்தக்காரருக்கும் இடைவிலான ஒப்பந்தம் ஒன்றைத் தொடர்ந்து துய்ப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதானது, இந்தப் பிரிவின் பொருளின்படி தடை ஆகாது.

விளக்கம் IV.—நீரை மாகப்படுத்தும் வசதியுரிமையைப் பொறுத்த வரையில் மேற்சொல்லப்பட்ட அந்த இருபுது ஆண்டுக் காலமானது, ஒடுங்கு சொந்த வெளிப்படையாகத் தெரியும்படியாக முதலில் மாகப்படுகிறபோது தொடர்ந்திருது.

இந்தப் பிரிவின்படி எந்தச் சொத்தின்மீது உரிமை கோப்படுகிறதோ அந்தச் சொந்தானது, அரசாங்கத்திற்குக் கொத்தமானதாக இருக்கிறபோது 'இருபுது ஆண்டுக்' என்றும் சொந்தங்கு மாறாக 'அறுபுது ஆண்டுக்' என்ற சொந்தக் காலமைக்கப்பட்டதைப் போன்றே அந்தப் பிரிவு படிக்கப்படுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்

- (அ) ஒரு வழியுரிமை தடை செய்யப்பட்டதற்காக, 1883 ஆம் ஆண்டில் ஓர் உரிமை வழக்குத் தொடர்ப்படுகிறது தடை செய்ததை எதிர்வாதி ஒப்புக்கொள்கிறார். ஆனால் வழியுரிமையை மறுக்கிறார். 1862, சௌவரி முதல் நாளிலிருந்து 1882, சௌவரி முதல் நாள் வரை தடைவில்லை வசதியுரிமையாகவும் ஓர் உரிமையாகவும் அந்து உரிமை கோர், தம்மால் அந்த உரிமை அமைதியாகவும், வெளிப்படையாகவும் துய்க்கப்பட்டது என்று வாதி மெய்ப்பிக்கிறார். வாதி, வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்.
- (ஆ) அதேபோன்ற உரிமைவழக்கு ஒன்றில், அமைதியாகவும், வெளிப்படையாகவும் இருபுது ஆண்டுகளுக்கு அந்த உரிமை தம்மால் துய்க்கப்பட்டது என்று வாதி மெய்ப்பித்துக் கொட்டுகிறார். அவ்வாறு துய்த்து வருவது உரிமையின்படி அன்று என்றும், வாதியானவர் அந்த இருபுது ஆண்டுக் காலத்தின்போது ஒரு சமயம் ஒப்புக்கொள்ளு அந்த

க. விளையலைத் துறைப்பாதமாகும் நாட்டு இரண்டாவ் கோவெஷ்டான்ஸ் என்றும் எதிர்வாசி மேங்கிலீக்ஸினர் அமெரிக்காவைத் 'ஒரு உள்ளூடுமானா' இருப்பது ஆக்குக்கூடுத் துறைப்பாத விளையலை என்ற காரணத்தால், அதை உள்ளூடுமானாவாக்கு தங்களுடைய செயல்வாடுகள் வெண்டும்.

ஒ. ஏதை நிலத்தினை வேல், மீண்டும் அவ்வளவு அதிகரிக்கின்ற ஏதுமிழும் துறைப்பாதமாக்குகிறதோ, அந்த நிலமையை உரித்தும் எதுமிழும் அந்த வரித்தும் காரணமாகவும், ஆழங்காக்கிறது அவ்வளவு அதை உரித்தும் வழங்கியிட்டு இல்லைத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்றாட்டு காலத்திற்கு வசூல்யறி எவ்வளவு வரப்படும்போது, அதை உரித்தும் அவ்வளவு அதிகரிக்கும் ஜோட்டர்ட்டிலிருந்துபோது அந்த வசூல்யறியினமையை துயக்க வாய்மையை, மேற்கொல்வப்பட்டு அந்த வியாபாரத்துக்கு வசூல்யறியை ஆணால், அந்த உரித்தும் அவ்வளவு அந்தக் காலம் முடிவிற்கு பிறகு, அவ்வளவு முடிவிற்குத் தொடர்பில்லை. அதேத் ரூபானா ஆண்டுகளுக்கும் அந்த உரிமைக் கோரிக்கை எதிர்க்கியப்பட்டு, அந்த இருப்பு ஆண்டுகளுக்குத் தொகுதியிலிருந்து குறித்துவிடப்படுகிறது வெண்டும்.

ஏடுத்துக்காட்டு

'ஒ' என்பவரின் நிவாரித்தின்மீது வழியிருக்கிறது நாம் உரிமை கோவெஷ்டான் என்ற விளையுமிகுக்கார், 'ஒ' என்பவர் உரிமையூக்குத் தொடர்விறார். இதுபற்றிக்கூட ஆண்டுவை அந்த உரிமையைக் கொடுத்திருப்பதாக 'ஒ' என்பவர் வெங்கிலிருந்தார். ஆணால், அந்த ஆண்டுகளில் பத்தாண்டுக்கு காலத்தின்போது 'ஓ' என்பவர் அந்த நிலத்தின் ஆண்டு உரித்தும் பெற்றிருந்தார் என்றும், 'இ' என்பவரின் இறுப்பிற்குப் பின்பு 'ஒ' என்பவர் அந்த நிலத்திற்கு உரிமை கோவெஷ்டானாக ஆண்டுக்குகிறார் என்றும், 'இ' என்பவரின் இறுப்பிற்குப் பின்பு இரண்டாண்டுக்குள் அந்த உரிமைக்காரன் 'ஒ' என்பவரின் கோரிக்கையை எதிர்த்திக்கிறார் என்றும், 'ஒ' என்பவர் மெய்ப்பிக்கிறார். இந்தப் பிரிவின் வகையாக்கானால், குறிப்பு, 'ஒ' என்பவர் பழுவியத்து ஆண்டு துயடியிருக்குமையை 'ஓ' முதல் மேற்கொிக்கிறுப்பதால், உரிமையூக்குத் தொகுதியை செய்வதற்கும் வேண்டும்.

17. பிரிவு 15 இன்படி கட்டுக்கூட வசதியிருக்கும் நிதிய துறைப்பிரிவையில் படிப்பட்டவை என வழங்கப்படும்; இதேபோல் அவை நிதிய துறைப்பிரிவைகள் என வழங்கப்படும்.

பின்வரும் உரிமைக்காரனில் எவ்வளவும் அவ்வளவு கட்டு முடிவாக—

- (அ) ஏத் உரிமைக்காரன் பொருள்மீது அவ்வளவு சொத்தின்மீது அது கட்டப்படுமானால் கட்டப்பா^① கமத்தப்பட்டுமோ அதை உரிமைக்காரன் பொருளு அவ்வளவு சொத்தினை முழுகுமைக் குழித்துவிக்க கட்டப்பால் ஓர் உரிமை;
- (ஆ) மனத்தில் திருத்த வெளிக்கிற வெளிக்கூடம் அவ்வளவு காலை நூல் என்று எதுயத்தாக ஓர் உரிமை;
- (இ) சூல்மீன் ஒராதையும் குட்டை மீன், குளத்தின் அவ்வளவு பிரையை விவரியாக்கு மேற்கொண்டுமொன் மேற்பாட்டு நிதிகாரன் ஒர் உரிமை;
- (ஈ) ஆற்கூறும் காட்டுப்பாடு வகைகளில் ஒருத் திலத்து கிருவை ஓர் உரிமை.

18. கட்டார வழக்காறுவை காரணத்தால் ஒரு வசதியிருக்கும் நிதிய துறைப்பிரிவை, அதைக்காரன், வசதியிருக்கும் நிதிய துறைப்பிரிவை, வசதியிருக்கும் நிதிய துறைப்பிரிவை—

புதுமுத் தெருத்தீரும் பிரையை, கட்டுமைக்காரன் காரணமாக வசதியிருக்கும் நிதிய துறைப்பிரிவை,

நிதிய துறைப்பிரிவை, நிதி முடிவை, கட்டுமைக்காரன் காரணமாக வசதியிருக்கும் நிதிய துறைப்பிரிவை.

எடுத்துக்காட்டுகள்

(அ) குறிப்பிட ஒரு சிரமத்தின் வழக்காற்றின்படி அந்த சிரமம் நிலத்தைப் பயிற்சிக்கிற உல்லையாக உயர்கூடு, அந்த உழையர் என்ற முனையில் போது மேசைன் நிலத்தின் நெரு கால்நெட்டையை மேப்பதற்கு உரிமை கொண்டவர் ஆவார். அத்தக் கிராமத்திலூள்ள பயிர் செவ்வைக்காத நிலத்தின் ஒரு பகுதியில் 'அ' என்பவர் குத்துமுக்குராராக ஆரி. அதனைப் பயிற்சிக்குத் திருது பயிரிடுகிறார் வழக்காற்றிற்கு இனைக், தமது கால்நெட்டையை மேப்பதற்காக வசதியுறிஞமையை அவர் அதன்மூலம் ஈட்டுகிறார்.

(ஆ) குறிப்பிட ஒரு தொத்தின் வழக்காற்றின்படி, ஒரு விட்டின் கொந்தக்காரர் அல்லது அதில் ஆடிசித்துப்பவர் என்றும், தமது அண்ணட விட்டுக்காரரின் துறிந்திருப்பு உரிமையின் கணிசமான அளவில் தூண்டிடும்படி, அதில் புது சண்டை ஒன்றை காலந்தை ஆக்குது. அந்த தொத்தின் 'அ' என்பவரின் விட்டிக்கு அருகில் 'அ' என்பவர் ஒரு விட்டைக் கட்டுகிறார். 'அ' என்பவரின் விட்டை எந்தப் பகுதிகள் வழக்கமாகப் பராமரியலிலிருந்து விவக்கப்பட்டிருக்கின்றன வோ. அந்தப் பகுதிகள் பார்வைக்குப்படும்படி, தமது விட்டில் புதிய சண்டைகளை 'அ' என்பவர் காலந்தை ஆக்குது என்ற வசதியுறிஞமையை 'அ' என்டை அந்தபோலில் பெறுகிறார்; மேலும் 'அ' என்பவர் அதைபோன்ற வசதியுறிஞமையை 'அ' என்பவரின் விட்டைப் பொறுத்துப் பெறுகிறார்.

3. ஓர்க்கு சொத்துவானாலும், நாயினர்களின் செங்கல்வால் அல்லது கட்டத்தின் செயற்பாட்டினால் உரிமையாற்றம் செய்யப்படுகிறவிடத்து, அல்லது வந்துவர இறவிடத்து. அந்த உரிமையாற்றியானது அல்லது வந்துவர துவாற்று, மறைங ஏற்றுத்தக் கோள்ளினாலும்தான். எந்த ஆளின் சார்பாக அந்த உரிமை மற்றும் அல்லது வந்துவர தல நிகழ்கிறதோ அந்த ஆளிடம் வசதியுறிஞமை காலமாறுவதாகக் கொங்களைப்படுத்தல் வேண்டும்.

ஒரு
சொத்தின்
காலம்
மாற்றுத்தாடு
வசதியுறிஞமை
கொங்கு

எடுத்துக்காட்டு

வசதியுறிஞமையோடு இனைந்திருக்கிற ஒரு குறிப்பிட நிலத்தை 'அ' பெறுகிறுக்கிறார். 'அ' என்பவர் அந்த நிலத்தை 'அ' என்பவருக்கு இருப்பு ஆளிடுக்கூக்குக் குத்துக்கூக்கு விடுகிறார். அந்த குத்துக்கூக்கூக்கிற காலம்வளர்க்கும், 'அ' என்பவரிடமும் அவருடைய கட்டப்படியான சார்பாற்றுவதிடமும், ஏத்த வசதியுறிஞமை உற்றுவதுக்கிறுக்கும்.

அந்தியாம் 13

வசதிபுரிமைகளின் அனுபவ்

20. ஒடுக்கு சொத்து தொடர்பாக, உங்க மற்றும் ஒடுக்கு சொத்துகளின் பொதுதலைர்வதைக்கு இடையிலிருந்து ஒருநாளும் மற்றும் ஆறில்லை. வசதியிலையை கூறுதலா சுதந்தியம் முன்னார்வதைம் அல்லது தீர்ப்பானாலையின் வசதியைகளிலையாறும், இந்த அத்தியாகத்தில் அத்தியாகத்தில் வசதியைகளிலையாறும்.

வசதியிலையை வசதியிலையினை ஓட்டித்தோடு விவரங்களை எதுவும் ஏதான் விதிகளுக்கு முரண்பாட்டாக இருக்கும்போது. இந்த வசதியாகத்திலையை எதுவும் அந்த வசதியிலை உறுபு செய்யாது.

21. ஒரு வசதியிலையையைது. ஒரு சொத்தில் நாந்தியாம் தொடர்பில்வாத நோக்கம் எதுவுக்கும் பயன்படுத்தப்படுவது ஆசாது.

எடுத்துக்காட்டுகள்

(அ) 'A' என்பவர், 'B' என்ற பண்ணையைகள் சொந்தக்காரர் எங்கு முறையில் 'ஆ' என்பவரின் திலத்தின்பீடு 'க' எக்குச் செல்ல வசதியிலையைப் பெற்றிருக்கிறார். 'அ' என்பவருக்கு, 'க' என்ற பேற்றாகு பண்ணை 'க'வுக்கு அப்பால் இருக்கிறது. 'க' என்ற பண்ணையைப் பண்ணிக்கும் வசதியை துய்ந்தவரானது. 'க' என்ற பண்ணையைப் பண்ணிக்கும் வசதியை துய்ந்தவரானது சேவையில்லை. 'ா' எக்குப்பீடாய் வசுவந்தாக அவர் அந்த வசதியிலையைப் பயன்படுத்துவது ஆசாது.

(ஆ) குறிப்பிட ஒரு விட்டியில் சொந்தக்காரர் எங்கு முறையில் 'அ' என்பவர் அதற்குப் போல் வசுவந்தான் வசதியிலையைப் பெற்றிருக்கிறார். அது விட்டிக்குப் போல் வசுவந்தாக, அந்த விட்டிம் 'அ' என்பவரால் மட்டுமின்றி. அவருடைய குடும்பத்தின் உறுப்பினர்கள், அவருடைய விரும்பினர்கள், குடும்பியினர்கள், வசதியாக்காரர்கள், அதிவோர்களாறும் பயன்படுத்தப்படவாம் ஏனோலில் அவ்வாறு சேவையிலும் காரியமானது. ஒரு சொத்திலைத் துய்ப்புதொடு நோட்டுபுக்கூடியதாகும் ஆகையால் 'அ' என்பவர். அந்த விட்டை வசுவந்து விட்டால், வசுவந்தால் நான்டு செல்லிற மற்றும் விடு நல்லுணவையில் வசுவந்தாக்குகிறா என்று பார்க்கிற காரியத்திற்காக அந்த வசதியிலையை அவர் பயன்படுத்தலாம்.

22. ஒடுக்கு சொத்தில் சொந்தக்காரருக்கு மீல்க் குழாய்க் காலி காலம் ஏற்படுத்துவதை முறையில், ஒடுக்கு சொத்தில் சொந்தக்காரர் நானு உரிமையைப் பயன்படுத்துவதை வெளியே. மேலும் ஒடுக்கு சொத்தில் சொந்தக்காரருக்கும் செலுத்திவேற்றி, வசதியிலையைப் பயன்படுத்துவதை ஒடுக்கு சொத்தில் வசுவந்துக்கூடியதாக ஒரு மதுக்குத்திக் கொங்கங்கோபாக ஒடுக்கு சொத்தில் சொந்தக்காரருக்கு வேண்டுகொள்ளிவேற்றி அதனால் பயன்படுத்துவதை அவர் காலம் ஏற்படுத்துவதை அவ்யாற்றி விடுப்பதித்திக் கொங்கங்கூடும்.

எடுத்துக்காட்டுகள்

(அ) 'அ' என்பவர், 'க' என்பவரின் வசதியிலையைப் பசுதியிலையைப் பெற்றிருக்கிறார். 'அ' என்பவர் அவ்வழியில் இரண்டு முனைகளில் அப்பின் வசுவந்தால் வசுவந்தும் அவர், இன்னுள்ள தீவு முன்வர்களுக்கு வசுவந்து ஆசாது.

(ஆ) 'ஆ' என்பவரின் சதுப்பு நிலந்திருக்கின் கலைப்புமூலம் இல்லை. ஏதுதுக்கொள்வதற்காக 'ஆ' என்பவர் துவது விட்டோடு இவைகளுக்கிணி ஓர் உரிமையைப் பெற்றிருக்கிறார். துவது வசதியரிசையைப் பயன்படுத்துகிப்போது, புக்கிருதிகள் அழிக்க வேந்தாது. 'ஆ' என்பவர் புலவை வெட்டுத் தேவேன்டும்.

23. பிரிவு 22 இல் கொகுக்குத்துக் கட்டப்படு வசதியரிசையைத் துவக்கும் பிரேரணையும், இத்தொழுப் புக்கு சொத்தில் சொந்தக்காரர் அவையைப்போது மாற்றுவதும்; ஆனால் அவ்வாறு மாற்றுவதற்குப்பெல்லை ஒடுக்குப்பிசாத்தின் மீது அவர் கட்டுவதை கவும் ஏதோம் அமுக்குத்துக் கூதாது.

விதிவிக்கு— வழியறிவையையப் பெற்றுவன் ஒங்குசொத்தின் சொந்தக்காரரானவர், தம் விருப்பம்போல் தாம் செல்லும் வழிவை மாற்றுவதை மூலம் ஒடுக்குப்பிசாத்தினாலும் கட்டுவதை கவும் எதோம் குமத்தாத போதும்கூட, அவர் அவ்வாறு செய்துக் கூதாது.

எடுத்துக்காட்டுவர்

- (அ) மரம் அறுக்கும் ஆகவை ஒன்றின் சொந்தக்காரரான 'ஆ' என்பவர், அந்த ஆகவையை இப்பகுதிவைப் போதிய நிர்ப்புவதற்கான ஒர் உரிமையைப் பெற்றிருக்கிறார்; அவர் மூலம் அறுக்கும் ஆகவையை, மாலி ஆகவையைக் காற்றுவாம்; ஆனால் நான் அவை நிலையால் அது இயக்கப்பட கூடியதாய் இருக்கவே ஏனும்.
- (ஆ) 'ஆ' பவர் தமது விடியில் இறவாணத்திலிருந்து மாற்றுவதும் 'ஆ' என்பவரின் நிலந்தின்மேல் விடுவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார். தடியு இறவாணத்தை நிடிப்பதனால் 'ஆ' என்பவரின் நிலத்தின் மேல் அவர் இன்னும் மிகுநிப்பான கவுமையைக் காட்டுவாரானால், அவ்வாறு செய்வதற்கு அவரை உரிமை கொண்டுவரக்கூடுது.
- (இ) காகித ஆலை ஒன்றின் சொந்தக்காரர் என்ற மூலதான், 'ஆ' என்பவர், அந்த ஆகவையில் கந்தக்காரினிருந்து காகிதம் செய்வதால் உண்டான பயன்று கழிய நீர் ஒடையில் விடுவதற்குப்பெல்லை அதனை மாகபடுத்துவதற்கான உரிமையைப் பெறுகிறார். அந்த ஆகவையில் புதிய முறையில் மூலங்களினிருந்து காகிதம் செய்வதுவால் உண்டான அதேபோன்ற பயன்று கழிவுநிலை விடுவதற்குப்பெல்லை அவர் அந்த ஒவ்வொன்றையும் அவ்வாறு அந்த மாகித அளவாகக் காரிசிமான ஆகவீரு அல்லத்திருப்போ அல்லது அந்த மாகித தான்மையைக் கேட்கின்னாவிக்கும் அளவிற்கு மாற்றுவோ ஆகாது.
- (ஈ) கொஞ்சமார திலச் சொந்தக்காரரான 'ஆ' என்பவர், மாற்றுவதை ஒடையில் கொட்டுவதற்கு மூலம் அதையை மாகபடுத்துவதற்கிணாவ நிதிய துப்புப்பிரிவையைக் கீழ்ப்பக்க நிலச் சொந்தக்காரர்களுக்கு எதிராகப் பெறுகிறார். அந்த உரிமையைன்று, ஒவ்வொன்று நித்தத்துண்மையும் கழிவுநிலை விடுவதற்கு மூலம் அதனை மாகபடுத்துவதற்கு 'ஆ' என்பவரை உரிமை கொண்டுவரக்கூடுது.

24. ஒருங்கு சொத்தில் சொந்தக்காரர் வசதியரிசையை முடிவையாகத் தூய்வாக்க உறுதி செய்வதற்குத் தேவையான எவ்வளவு கொடுக்கவேண்டுமென்று கூறியிருக்கிறார்கள் ஒடுக்கு சொத்தில் சொந்தக்காரர்களுக்கு எதிராகச் செய்வதற்கு உரிமை கொண்டவர் ஆகார். ஆகவை, ஒருங்கு சொத்தில் சொந்தக்காரர்களுக்குக் கூடுதிலிருந்து, ஒடுக்கு சொத்தில் சொந்தக்காரர்களுக்கு குறைந்தத் அளவே வசதியின்மையை ஏற்படுத்தக்கூடிய காந்தியை முறையிட— அந்தச் செய்வுகள் கொடுக்கவேண்டும். ஒருங்கு சொத்தில் அந்தச் செய்வுகள் ஏற்பட— போதும் (ஏதுமிடம்

இருந்தால் நன்றாகவீல் இயங்க அனால் அதனால் ஒப்பு சொந்தின சொந்தக்காரர் என்னிடமுடியும்.

தூண்டி விஷயம்—வசதியிலிரும் முழுமூலமாக நூல்க்கூறுமாகத் தூண்டி செய்வதற்குத் தோண்டியான செயல்க்கணாச் செயல்வழக்கான உரிமை உரிமையள் என வழங்கப்படும்.

எடுத்துக்காட்டுகள்

- (அ) 'அ' என்பவர் தனது தொட்டிக்கு நீர்க்கொண்டு வருவதற்காக 'ஆ' என்பவரின் நிலத்தின் வழியாகக் குழாவ்கணைப் போடுவதற்கு வசதியிலிரும் பெற்றிருக்கிறார். குழாவ்கணைப் பழுதுபார்ப்பதற்காக 'அ' என்பவர் அந்த நிலத்தில் இருங்கி அதைத் தோண்டியாம்; ஆனால் மேற்பார்ப்பானது, முன்பு ஏதை நிலையில் இருக்கத்தோ அந்த நிலத்தில் அவர் அதைத் திடுப்பாயும் வழங்குவதை வேண்டும்.
- (ஆ) 'ஆ' என்பவர், 'ஆ' என்பவரின் நிலத்தின் வழியாக நீர்க்கொண்ட வசதியிலிருமையைப் பெற்றிருக்கிறார். அந்த நீரை தொட்டிப்படை சாக்கை மாற்றப்படுகிறது. 'அ' என்பவர், புதிய சாக்கைக்கு ஏற்றுவாறு வட்டாரங்கள் மாற்றி அமைக்குக் கொண்டுவதற்கு 'ஆ' என்பவரின் நிலத்தில் இருக்கி அவ்வடிக்கணை மாற்றுவாம்; ஆனால் அவ்வாறு மாற்றுவதன் மூலம் அவர் 'ஆ' என்பவரின் நிலத்தில் கடுதலான கணம் ஏதையைப் பகுத்துவது ஆனாது.
- (இ) குறிப்பிட்ட ஒரு விட்டின் சொந்தக்காரர் என்ற முறையில் 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தின்மீது வழியிலிரும் பெற்றிருக்கிறார். அந்த வழி பழுதுபார்க்கவாராமல் இருக்கிறது அவ்வாறு ஒரு மரம் காற்றினால் தள்ளப்பட்டு அகல் குறுக்கீர விழுந்திருக்கிறது. 'அ' என்பவர், 'ஆ' என்பவரின் நிலத்தில் இரண்டு அந்த வழியைப் பழுதுபார்க்கவார் அவ்வாறு அந்த வழியிலிருக்கும் அந்த மர்க்கத அகற்றுவாம்.
- (ஈ) குறிப்பிட்ட ஒரு விட்டின் சொந்தக்காரர் என்ற முறையில் 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தின்மீது வழியிலிரும் பெற்றிருக்கிறார். 'ஆ' என்பவர் அந்த வழியைப் போக்காத நகுதியற்றாகச் செய்து விடுகிறார். 'அ' என்பவர் அந்த வழியிலிருந்து விலகி, 'ஆ' என்பவரின் அடுத்துள்ள நிலத்தின்மீது செல்லலாம்; ஆனால் அவ்வாறு விலகிக் செல்லுவது தகுமானதாக இருக்கல் வேண்டும்.
- (ஊ) குறிப்பிட்ட ஒரு விட்டின் சொந்தக்காரர் என்ற முறையில் 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தின்மீது வழியிலிரும் பெற்றிருக்கிறார். 'அ' என்பவர் வழி உண்டாக்குவதற்காகப் பாலைக்கால அகற்றுவாம்.
- (஋) 'அ' என்பவர் 'ஆ' என்பவருடைய கவரினால் அதாரமாகப் பெற்றிருப்பதற்கு வசதியிலிரும் பெற்றிருக்கிறார். கவரி இடத்து விடுகிறது 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தில் இருங்கி அந்த கவரைப் பழுதுபார்க்கவாம்.
- (ஓ) 'அ' என்பவரின் ஒன்டெழுங்கள் அவன்களின் வழியாக, 'ஆ' என்பவர் தமது நிலத்தின் பெருமளவு நீரை நிலத்துக் கொள்வதற்கு வசதியிலையைப் பெற்றிருக்கிறார். வள்ளப் பெருக்கினால் அந்த அவன்களில் பாதி அடித்துச் செல்கப்படுகிறது 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தில் இருப்பி அந்த அவன்களைப் பழுதுபார்க்கவாம்.

25. ஒரு வசதியினையெடுப்பதற்காக தீவிரமான அல்லது பாதுகாப்பதற்காக தேவையான அளவிடையாக கட்டுவதில் அல்லது படித்துக்கொண்டிருக்கிற அளவிடையெழு எந்தச் செயல்வையும் செய்வதில் ஏற்பாடு செய்யுகினால் ஒரு கொந்திலிக் கொந்தக்காரர் கொடுத்து வேண்டும்.

26. வசதியினையெடுப்பதற்காக அளவிடையெழு மூலம் தீவிரமாக கொந்திலிக் கொந்தக்கார அளவிடைப் பாதுகாப்புக்காகத்துவம் ஒடுக்கு கொந்திலை ஏற்பட சேதம் ஏதாகவும், சரிசீல கொடுப்பதற்கு ஒரு கொந்திக்காரர் கூட்பாடுகளையும் ஆவார்.

27. ஒரு கொந்திலை நல்லூர்க்காக ஏதாகவும் செய்வதற்கு ஒடுக்கு கொந்திலை கொந்தக்காரர் கட்டுப்பாடுவர் அவர்கள், மேலும் வசதியினையெழு தீவிரத்து இரண்டுக்காக ஒடுக்குக்கொந்திலை எந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு ஒன்றுமிகு கொந்தக்காரருக்கு எனிராக, அவர் உரிமை கொண்டவர் ஆவார்; ஆனால் வசதியினையெடுப்பதற்கு கட்டுப்படுத்தும் இயல்புகள் அவ்வுடு அந்த வசதியினையெடுப்பதற்காக குறைத்து விடுகிற செயல் ஏதாகவும் அவர் கொந்திலை ஆவாது.

எடுத்துக்காட்டுகள்

- (அ) ஒரு விட்டில் கொந்தக்காரர் என்ற முறையில் 'ஆ' என்பவர் 'ஆ' என்பவரின் நிலத்தின் வழியாக நீரைக்கொண்டு செல்லுவதையும், சாக்கடி நீரை விடுவதும் உரிமை பெற்றிருக்கிறார். ஒடுக்குக்கொந்திலை கொந்தக்காரர் என்ற முறையில் 'ஆ' என்பவர் 'தீசெல்லும் வழியைச் சுத்தப்படுத்தவும் ஆனால் அதன்கூலம் 'ஆ' என்பவரின் வழியிலை நூட்ட செய்வதற்குத் தம் சுற்றுவட்டதையே 'ஆ' என்பவர் விட்டாம்; ஆனால் அதன்கூலம் 'ஆ' என்பவரின் வழியிலை நூட்ட செய்வப்படுதல் ஆகாது. மேலும் அவர் தமது நிலத்தின் கொட்டிலில் 'ஆ' என்பவரை அந்த அப்பால் சென்வதிலிருந்து நடுக்குமாறு, கவர் கட்டுதல் ஆகாது. மேலும் உரிமை அளிக்கப்பட்ட தேவையில் இருந்துமதவிட அந்த வரிமையை இவ்வகைத் துப்புக்கும் தண்டமையைக் குறைத்து விடுவது அந்த வழியை அவர் குறைக்குத்துவும் ஆவாது.
- (ஆ) 'ஆ' என்பவர், தமது விடு நோட்டராக 'ஆ' என்பவருக்கு கவரின் ஆதாரத்தைப் பெறுவதற்கு ஒரு வசதியினைக்கு உரிமை கொண்டவர் ஆவார். ஒடுக்கு கொந்திலை கொந்தக்காரர் என்ற முறையில் 'ஆ' என்பவர் கவர் விழாதுபடி பார்த்துக் கொள்வதற்கும், அதனை நல்லூரினாலும் வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடுவர்கள். ஆனால், அதனைத் தேவையான அளவில் ஆதாரமாக இருக்க அளிப்பதற்கு இயலாத்தாக அதனைச் செய்யும்படி, அவர் கவரை இடித்துத் தள்ளுதலோ வழங்குங்கர செய்தலோ ஆவாது.
- (இ) 'ஆ' என்பவர், தமது ஆலை நோட்டராக, 'ஆ' என்பவரின் நிலத்தின் வழியாக நீர் செல்லுவதற்கு உரிமை கொண்டவர் ஆவார். நீர்ப்பொக்கைத் தலைசெய்யும்படி 'ஆ' என்பவர் மரமுளைகளை அடித்து வைத்தல் ஆவாது.
- (ஈ) 'ஆ' என்பவர், தமது விடு தெரா-ரிபாக, 'ஆ' என்பவரின் நிலத்தைக் கட்டுது ஒரு குறிப்பிட்ட அளவு வெளிச்சம் வந்த சேர்வதற்கு உரிமை கொண்டவர் ஆவார். அந்த அளவு வெளிச்சம் 'ஆ' என்பவரின் சண்டைக்கூருங்குச் செல்லுவதை தலை செய்யும்படி 'ஆ' என்பவர் மரங்களை நடுதல் ஆனது

28. வசதிப்பிளவுவளர்ச் சபையு. அமைச்சர் துறக்கும் முன்று ஆலோசனை தொடர்பாகப் பின்வரும் வகையைக்கவும் சொல்லியும் வேறுபட—

நேரவேளை வசதிப்பிளவு—வசதிப்பிளவு சம்பந்தமாக போது அதை ஆலோசனையுடு எடுத் தமிழ்நாட்டை இருக்கிறோ அந்த அமைச்சரைக் கூட சிப்பதைய் அந்த நேரவேளை வசதிப்பிளவு இருக்கும்.

வேறு வசதிப்பிளவுகள்—வேறு ஏதை வசதிப்பிளவுகள் அனுமதி அதனால்த் துய்க்கும் முன்றாய். தூப்பிளவுகளில் உண்ணோவான் கருத்திற்கும். ஏதை நோக்கத்திற்காக அதை உரிமை வசதிப்பாகப் போது அம்முடு ரட்டாக்கா. நேர அந்த முடு நோக்கத்திற்கும் ஏற்பாக்கியிடுதல் வேண்டும்.

ஏதை கை கடுத்துக்கும் நோக்கத்திற்குமான் சால்து இல்லாதிருக்கையில்—

(அ) வசதிப்பிளவு—ஏதைகையுடு ஆலோசனை வசதிப்பிளவும் வேறேந்த வகையை வசதிப்பிளவுமையும் உண்டாக்காது.

(ஆ) செயல் மூலம் போது கொள்கை அம்முடு காற்றுக்காலை உள்ளை— ஒரு நூற்பில்லை கீர்த்தாக்கு, காற்கு அம்முடு வேறு செய்வழிக்கு உள்ளையில் ஆலோசத்தால் அம்முடு உள்ளையில் ஆலோசனை அம்முடு முறையாவைத்தால் சம்பந்தமாக, வெளிக்கம் அம்முடு காற்றுமுன்று வழக்கான உள்ளையை அனுமதி கொடுத்து, உயிர் போதுமான இருந்த சம்பந்தம் அம்முடு உயிர்வழியில் ஆலோசனை அம்முடு முறையாவையும் ஏற்றுக் கொடுக்கப்பட்ட சம்பந்தம். அந்த செயல்மூலாக துய்க்கும் வேறுக்கை அம்முடு காற்றும் அனுமதி:

(இ) மேயிர்க்கம் அம்முடு காற்றுக்காலை நியை நூல்பிளவு—ஒருப்பில் கீர்த்தாக்கு, காற்கு, அம்முடு வேறு செய்வழிக்கு வெளிக்கம் அம்முடு வைது எடுத்து வகுவதற்கான நியை ஆலோசனையில் அனுமதி எடுத்த நோக்கத்திற்காக ஆகு பாக்கப்படுத்துகிற உயிர்வேறு அதை நோக்கத்திற்காலை காற்றுக்கையாக்காது. அந்த நிதிய துய்க்குமிலம் காலை முறையிலிரும், அந்த செயல்மூலாக ஏந்த அனுபவ மேயிர்க்கம் அம்முடு காற்று நூல்பிளவு வழக்காக இருக்கிறோ அந்த அனுமதி:

(ஈ) காற்கு அம்முடு நியை நூல்பிளவுக்காலை நியை நூல்பிளவு—காற்கு அம்முடு நியை மாகுப்புத்தாம் நியை நூல்பிளவுக்கை அனுமதி எடுத்து காற்குமிலம் காலை திடையூறுவதைப் போல் அதை உரிமை ஏற்பட்ட வேறு அந்தக் காலைக்கும் நோக்க நியைக்கம் இருக்க மாகுப்புத்தாம் அனுமதி; கொஞ்சம்

(உ) வேறு நிதிய துய்க்குமிலமைகள்—வேறு நிதிய துய்ப்புப்பிளவு ஒல்லொல்தின் அனுமதி. அதனால்த் தேர்ப்புத்தாம் மட்டுமே வசதிப்பிளவுமையை வழக்கமாகத் துய்ப்பதைச் சூலம் திரமாவிக்கவாட்டுதல் வேண்டும்.

29. ஒருங்கு சொல்லினால் சொந்தங்களார். ஒருங்கு சொல்லினை மாற்றுவதால் மட்டுமே அம்முடு அக்குவை கேர்ப்புத்தாம் மட்டுமே வசதிப்பிளவுமையைப் பெறும்போகு அதிகாப்படுத்துவது இயலாது.

ஒருங்கு சொல்லின் அனுமதி விவிதத்திற்கு பற்ப வசதிப்பிளவுகள் அனுமதி இருக்கும்படி அதை அவிக்கப்பட்டிருக்குமிடத்து அம்முடு உள்ளையிலிருக்க வெளிக்கப்பட்டிருக்குமிடத்தும் நிதி. ஒருங்கு சொல்லாவது வள்ள விடுமன் படித்து அதை அவிக்கப்பட்டிருக்குமாயாக. அந்த வசதிப்பிளவுகளை விவிதப்படி அதை அவிக்கப்படுமிடது; வேறும் ஒருங்கு சொல்லப் பெறுகிறாக தூக்குவதைப்படிக்குமால் அந்த வசதிப்பிளவுமையைது விவிதப்படி குறைக்கப்படுமிடும்.

ஓய்வுகள் வாக்காரங்கள், வாழ்வினம் எதேஷ்வர் உபகு அவ்வாறு ஒடுக்கு சொல்லின் அளவில் உற்படுமிரு மாற்றம் எதனாலும் மாற்றப்படுவது ஆயாது

எடுத்துக்காட்டுகள்

- (அ) ஒர் ஆயாவின் சொத்துக்காலங்கள் 'அ' என்பவர், ஓர் ஒய்ய நீண்ட ஒரு பகுதியைக் கூடி அனுபவத்துக் கிடூப்பி விடுவதற்கு நிதிய அம்புப்பிள்ளை பேற்றிக்கிறார். 'அ' என்பவர், நோதி ஆயாவின் இயக்கிரக் கொல்க்குகளை மாற்றுகிறார். அவர் அம்மாறு செய்வதன் மூலம் கூந்த கிடூப்பி விடுவதற்காக ஆயா உரிமையை அடிக்காட்டுத்தான் ஆயாது.
- (ஆ) உறுபத்தின் தொழில் ஒய்யின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு நூல்களையற்ற வேற்குமான. அந்த தொழில் எந்த ஒன்றையிலே கணக்கில் இருக்கவில்லை அதை ஒய்ய விஷயத் து அடிக்காட்டுக்கொண்டு பேற்றிக்கிறார். 'அ' என்பவர், நோதி ஆயாவின் விரிவாக்கி, அந்த மூலம் ஒன்றைக்குள் விட விடும் வேற்குனின் அளவை அடிக்காட்டுக்கிறார். அம்மாறு அம்புப்பிள்ளையாக இருப்பார். கேட்டுற்றாக, சீர்ப்பில் நிலை சொத்துக்காரருக்கு அவர் வேற்றுவதை கொய் ஆயார்.
- (இ) ஒரு பண்ணையின் சொத்துக்கால் எந்த முறையில் 'அ' என்பவர், நூறு பண்ணையைக் காரிடும் சூத்துக்கிழாக 'ஆ' என்பவரின் நிவர்த்தியினால்கீழ்க்கு விழுந்த இயைக்கொலை எடுத்துக்கிழாகங்களை உரிமை கொண்டுவர் ஆயார். 'அ' என்பவர் ஒரு வயதை வாங்கி, அதனால் தம் பண்ணையோடு ஒன்றாகச் சொந்துக் கொள்கிறார். அவ்வாறு பண்ணைத் தொழில் 'அ' என்பவர் இந்த வயதுக்கு காரிடுவதற்காக இயைக்கொலை எடுத்துக் கொள்வதற்கு உரிமை கொண்டுவர் ஆயார்.

30. இரண்டு அம்மாறு இரண்டிற்கு வேற்பட்ட ஆகாஶக்கீலையே ஒன்று சொத்துஞ்சை பிரிக்கப்படுகிறது. ஒன்று கொத்தின்மீது கண்ணைக் கணிக்கால் அவர் அதிகம்படுத்துவது, வாழ்வினமையாகது ஒவ்வொரு பங்கோடும் இயைக்கு விடுகிறது. ஆயால் அத்தனை இயைப்பாளது, எந்த முறையாலும் விடுகிறது. தீவ்யபாளனையின்படி, அம்மாறு வருவாய்த் தூறை து வட்டக்கூச் சுதேநும் இருக்கால். அதன்படி பிரிக்கப்பட்டதோ அந்த முறையாகவேயும், தீவ்யபாளனை அம்மாறு அடிக்காட்டுக்கொண்டு வருவாய்த் தூறைக்கு இயைக்கால் அந்த இயைப்பாளது இருக்கல் கொண்டும்; வேறும் நிதிய இயைக்கால் அந்த இயைப்பாளது இருக்கல் கொண்டும்; அது இயைக்காலங்களுக்கு நிதிய துப்புப்பிள்ளைக் காலத்தில் இருக்க பூர்வக்கிறது முறையாகவும் இருக்கவும் கொண்டும்.

எடுத்துக்காட்டுகள்

- (அ) ஒரு குறிப்பிட்ட மொத்தமின் வழிப்பிள்ளைக் கொலைக்குப்பிற்குமிற் கூட விடான்து. இரண்டு பகுதிகளால் பிரிக்கப்பட்டு, அவற்றில் ஒன்று 'அ' என்பவரைக்கும் பற்றிருந்து, 'ஆ' என்பவருக்கும் அம்புப்பிள்ளை ஒவ்வொருக்கும் தூறு பகுதிகளைப் பொறுத்து அந்த பாஸ்தாலின் வழிப்பிள்ளைக் காலம் கொண்டுவர் ஆயார்.

(ஆ) ஒரு கிளாற்றுமிகுஷ ஒரு நாளைக்கு ஜமைப்பு வரவினால் அவன் தீர் எடுப்பதற்கான உரிமையை இவளைத்துவான் ஒரு வீட்டினது வெவ்வேறான இரண்டு சொந்தங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் ஒன்று 'அ' என்பவருக்கும், மற்றொன்று 'ஆ' என்பவருக்கும் அவர்க்கப்படுகிறது 'அ' மற்றும் 'ஆ' என்பவர்கள் ஒய்வொருவதும் தத்தம் சொத்தினைப் பொறுத்து, கிளாற்றுமிகுஷ ஒரு நாளைக்கு ஜமைப்பு வாசி தீர் எடுப்பதற்கு உரிமை கொண்டவர் ஆவர்; ஆனால் இருவராலும் ஏடுக்கப்படுகிற தீரின் அவன் ஒரு நாளைக்கு ஜமைப்பு வாசிக்கும்கூட யேற்படுதல் ஆகாது.

(இ) தமது வீட்டைப் பொறுத்து, வெளிச்சத்திற்கான வசதியுள்ளமையைப் பெற்றிருக்கிற 'அ' என்பவர், தமது வீட்டை தனிப்பட்ட மூன்று சொத்துக்களாகப் பிரிக்கிறார். இச்சொத்துக்களில் ஒய்வொன்றும் தன்றும் சன்னம்கூட்டு நாட்டு ஏற்படாதபடி வைத்திருக்கும் உரிமையைத் தொடர்ந்து பெற்றிருக்கும்.

3. ஒரு வசதியுள்ளமையை மினக்காவப் பயன்படுத்துவதும் பொறுத்தவரை, ஒடுக்கு கொத்தில் சொத்துக்காரர், அவர் உரிமை கொண்டவராக இருக்கவாகும் யேறு திருத்தின் எவற்றிற்கும் குத்தைம் இல்லி, அவ்வாறு பயன்படுத்துவதற்குத் தனி செய்வலாம்; ஆனால் ஒடுக்குசொத்தின்மீது மெட்டுமே அள்ளாறு செய்வலாம்; ஆனால், அவ்வாறு தனி செய்வது, வசதியுள்ளமையைச் சட்டப்படிமாகக் குறுக்கிடும்போது அவ்வாறு பயன்படுத்துவது தனி செய்யப்படுவத் ஆகாது.

எடுத்துக்காட்டு

ஆரா அடிக்கு நாளை அடி எந்த அவைவான நாள்கு சன்னம்கூட்டு, 'ஆ' என்பவரின் நிவத்தைக் கட்டு தண்டயின்றி வெளிச்சம் வருவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிற 'அ' என்பவர், அவற்றின் அமைவைப் பயன்படுத்துவதற்கும் அதிகப்படுத்துகிறார். பழைய சன்னம்கூட்டு வெளிச்சம் வருவதற்குத் தனி செய்யாமல் புதிய சன்னம்கூட்டு வெளிச்சம் வருவதற்குத் தனி செய்வது இவ்வாறு மினக்காவப் பயன்படுத்துவதை 'ஆ' என்பவர் தனி செய்தல் ஆகாது.

அந்தியைம் IV

வசதியுரிமைகளில் இடையிட்டுத் தடுத்தல்

32. ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் அவ்வது அதில் குடியிருப்பவர், பிற ஆன என்பவர் இடையிட்டுத் தடுத்தவின்றி வசதியுரிமைகள் துவப்பதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.

எடுத்துக்காட்டு

ஒரு வீட்டின் சொந்தக்காரரான 'அ' என்பவர், 'ஆ' என்பவரின் நிலத்தின்மீது வழியுரிமை பெற்றிருக்கிறார்; 'ஆ' என்பவரின் நிலத்தில் 'இ' என்பவர் சட்டமுரணாக நிறைஷ்டு. 'அ' என்பவரின் வழியுரிமைகள் இடையிட்டுத் தடுக்கிறார். 'இ' என்பவர்மீது, நிறைஷ்டதற்காக அவ்வாய்க், இடையிட்டுத் தடுத்ததற்கான சரியிட்டிருக்காத 'அ' என்பவர் உரிமையூற்குத் தொடுக்கலாம்.

33. ஒங்கு சொத்தில் உரித்தம் எதனையும் கொண்டிருக்கிற சொந்தக்காரர் அவ்வது அந்தச் சொத்தில் குடியிருப்பவர், வசதியுரிமையில் இடையிட்டுத் தடுத்ததற்கான அவ்வது அதன் துவமை உரிமை எதிரூட் நிறைஷ்ட நிறைஷ்ட சரியிட்டிருக்காத உரிமையூற்குத் தொடுக்கலாம்; ஆவால் அந்த இடையிட்டுத் தடுத்தவினாது, வாழிக்குக் கணிசமான சேதநால் உள்ளடக்கே ஏற்படுத்தியிருக்கும் கோவரும்.

விளக்கம் I.—வசதியுரிமைகளை ஈன்றிற்கு கூறு ஏற்படுத்துவதன் மூலம் அவ்வது ஒங்கு சொத்தின் மதிப்பைக் கணிசமாகக் குறையவதன் மூலம் வாழிக்குப் பெரும்பாலும் மேறு விளைவிக்கிற செயல் எதனையும் கேப்பவைக்கு, இந்தப் பிரிவு, பிரிவு 34 ஆணைவர்த்தின் பொருளின்படி, கணிசமான சேதமாகும்.

விளக்கம் II.—இடையிட்டுத் தடுக்கப்பட்ட வசதியுரிமைகளை, ஒரு வீட்டின் செல்வழிகளுக்குத் தடையிட்டுத் தொகிச்சம் வருவதற்கான உரிமையாக இருக்கிறவிட்டது, முதலாம் விளக்கந்தின்கீழ் வருவதாக, அவ்வது வாழிக்கே உடலுக்குத் தேவையான அய்வுயைதியின் கணிசமாகக் குறுக்கிறதாக அவ்வது உரிமையூற்கு தோடுக்கப்படுவதற்கு முன்பு ஒங்கு சொத்தில் அவர் கடத்தி வருதலாம்போல்கே தானு வழக்கான ஆகுதொழிலை உடலுக்கிறுக்கு அவரைத் தடுப்பதாக அந்தச் சேதமானது இருக்காமல்கீ. இந்தப் பிரிவின் பொருளின்படி சேதம் எதுவும் கணிசமானது ஆகாது.

விளக்கம் III.—இடையிட்டுத் தடுக்கப்பட்ட வசதியுரிமைகளைது, ஒந் வீட்டின் செல்வழிகளுக்குத் தடையிட்டுத் தொகிச்சம் வருவதற்கான உரிமையாக இருக்கிறவிட்டது, வாழிக்கே நீல வந்துக்கீலை மேறு விளைவிப்பதாக அது இவ்வாக்குத் தோக்குவதாக அவரது உடலுக்குத் தேவையான ஒய்வுகளினிலை கணிசமாக அது குறுக்கிறவதாக இருந்தால், இந்தப் பிரிவின் பொருளின்படி சேதமானது கணிசமானதாகும்.

Digitized by srujanika@gmail.com

(7) 'இ' என்பதாகும் ஏ வீட்டின் யடை அக்கிரவர் என்ற முறையில் 'ஆ' என்பதை வழிக்கின்மல் பெற்றிருக்கிற பாங்கலை; 'அ' என்பதை நினைவுபார்தாடி ஒன்று இடுகிறார். வசதிக்குமிக்கவைக்குத் துவ்வாக வகுப்பதற்கு 'இ' பெற்றிருக்கும் பிள்ளைகள் என்கின்மல் ஈரங்கிற்கிற அக்கலை வைது செல்யும் என்ற காரணத்தால். அது 'இ' என்பதைக்கும்கூட ஈன்கின்மல் செல்யும்.

(24) ஒரு வீட்டின் சொந்தக்காரர் என்ற முறையில், 'அ' என்பதை 'ஆ' என்பதால்ல வீட்டில் ஒரு பக்காக தட்டு செல்லும் கரியம் பெறுவிருக்கிறார். தானாலில்குநீ ஏந்தோழி பக்கு அடிக்கு அந்த வழிக்கு மேலே புறம்புக்குந்திக் கொண்டிருக்கிற நாழ்வாரம் ஒன்றை, அந்த வழிக்கூப் பயணப்படுத்தி தட்டு செல்பவருக்கு வசதிபிடியம் எனத்துயிர் ஏற்படுத்துதலைப் 'ஆ' என்பவர் எடுத்திருக்கிறார். இது 'அ' என்பவருக்குக் கணிசமான செல்லுதல்

34. ஒன்று கொத்தின் மோத்தக்காரர், எந்த ஆயர் வசதியைப் பேற்றுவதற்கு உரிமைகளை வராய் இருக்கிறாரோ அதற்கு ஆயர் வசதிக்காக வழிகொல்கின்றார்களானால், கண்ணாட்டிய கண்ணாட்ட சேதம் ஏற்பட்ட பாலங்களில் கருவரும் வகுப்புகளைக் கிடைக்கிற பேற்றுவதற்கான உரிமைகளைப் போன்று.

35. குறித்த வகை திருத்தில் கட்டி, 1877 இன் பிரிவுகள் 52 முதல் 57 வரையும் வளர்ந்துள்ள இரண்டாம் உள்ளடவச்சங்களை விட்டுப்பட்டு கொண்டு வரும் வகையினால் இனால் பிரி கூடுதல் போதுமானாகும்.

(ii) வசதியுரிமைவில் கண்ணப்படி வே இதையிட்டுத் தாழ்ச்சிப்பட்டதுந்தான். அவ்வளவு இதையிட்டுத் தடுத்துவது விரைவாக அதிகமாய்வதுவின்படி அமிக்கி பெறப்பட்டால் என்றால்பாது:

(2) இடைவிடுத் தடுக்கப்போவதால் அச்சுறுத்துப்பட்டநாக அம்முடு வரும்பாட்டுத் தக மீட்டும் இருந்தால், அச்சுறுத்துப்பட்ட அம்முடு கடுக்கப்பட்ட அஞ்சல் செய்யானது நோற்றுவில்லைப்பட்டதால், வசதியுமிழமென்ற தனிக்கூட முடிவாதபடி இருப்பது இடுத் தடுக்கப்போவதால் அடும்பிரதா

2. நிலை எடுத்த முறை விபரம்.

35. பிரிவு 24 இன் வகையானவர் இருந்தபொதிலும், ஒன்றுக்கொத்தின் சொந்தக்காரர் வகையிலிரும்கூடு ஏற்பட்டிருக்கும் சட்டமுனையான தலையைத் துடும் காலங்கள் ஆகால்.

卷之五

வசதியரிசைகள் அழிதல், தற்காலிகபாக நிறுத்தி வைக்கப்படுதல், மீண்டும் பக்கிற்கூப்படுதல்

37. வசந்தவிழை காலத்துப்படியெல்லூர் முனிபிடி இருந்த அரசாங்கத்தால் அதைச் சம்பந்தமாக ஆள் ஒடுங்கி சொத்தில் உரிமை ஏதுவளவும் பெற்றிருப்பது அறியப்போகும்போது அந்த வசந்தவிழையெல்லூர் அழித்து விடுகிறது

விறிவிலக்கு—பிரிவு 10-கு இனங்க அடைமாணம் வைத்தவரால் சட்டப்படி சமந்தார்ப்பிட வசதியிலிரும்புக் கிந்தப் பிறிவில் உள்ள ஏற்றும் பொருத்தாறு.

எடுத்துக்காட்டுகள்

- 'ஆ' என்பவர், 'இ' என்பவரை மணாகு சொல்லுவதாக்கப்பட்டு என்ற வகைக்கு யிருப்பேரில், 'அ' என்பவர் 'ஆ' என்பவருக்கு கல்தான்பூர் வரிசீமமாற்றம் செய்து யொடுகிறார். 'ஆ' என்பவர் கல்தான்பூர் வரிசீமமையைச் சம்பத்திறார். பிறகு 'ஆ' என்பவர் 'இ' என்பவரை மணந்து நோன்றுகிறார். கல்தான்பூரில் 'ஆ' என்பவருக்குள் வரித்தும் முடிவுதோடு வசதியுரிமையும் அழிந்து விடுகிறது.
 'அ' என்பவர், 1860 ஆம் ஆண்டில், குந்தனகத் தேவியிலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு 'ஆ' என்பவருக்குள் கல்தான்பூர் குத்துக்கூக்கு விடுகிறார். 'ஆ' என்பவர் 1861 ஆம் ஆண்டில் அந்த திலத்தின்மீது 'இ' என்பவருக்குச் சார்பாக, ஒரு வசதியுரிமையை கம்த்துகிறார். அவர் அமைதியாகவும், வெளிப்பாடுயாகவும், இன்பிடின்றியும் அந்த வசதியுரிமையை ஒரு வசதியுரிமையாக இருப்பதைப்பற்றி ஆண்டுகளுக்குத் துவக்கிறார். பிறகு, கல்தான்பூரில் 'ஆ' என்பவருக்குள் வரித்தும் முடிவுதோடு 'இ' என்பவரின் வசதியுரிமையும் முடிவிற்கு
 'இ' என்பவரின் குந்தனகதாரர்களான 'அ' என்பவரும் 'ஆ' என்பவரும் முறையே தத்தமிடமுள்ள சொத்துக்களின் உரிசீமமாற்றம் செய்யத்தக்க நிலையான உரித்தங்களைப் பற்றிருக்கிறார்கள். 'ஆ' என்பவரின் நிலத்தின் தீஸ்ப்பாசனத்திற்காக ஒரு குளத்திலிருந்து நீரா ஏற்றுத்துக்கொள்ளும் வசதியுரிமையை 'அ' என்பவர் நம்பி முன்ன சொத்தின் மீது கம்த்துகிறார். 'ஆ' என்பவர் அந்த வசதியுரிமையை இருப்பது ஆண்டுகளுக்குத் துவக்கிறார். பிறகு 'அ' என்பவரின் குந்தனகத்தின் நிலையை ஏற்படுகிறது. அதனால் அவரது உரித்தம் விரும்புகிறியலும் 'ஆ' என்பவரின் வசதியுரிமையை அழிந்து விடுகிறது.
 'அ' என்பவர் 'ஆ' என்பவருக்குச் சல்தான்பூர் அமைதியை வைந்து, பிரிய பி இன் வகையங்களுக்கு இனங்க, 'இ' என்பவருக்குச் சார்பாக அந்த நிலத்தினை ஒரு வசதியுரிமையைச் சட்டப்படி கம்த்துகிறார். அனாமானக்கு கூனாந் தீஸ்ப்பதற்காக அந்த நிலம் 'இ' என்பவருக்கு விருத்தப்பட்டுகிறது. அதை விற்பனையால் அதை வசதியுரிமையாக அழிந்து விடாது

38. ஒங்கு சொத்தின் பொறுத்தகாரர் வசதிப்பினமலை ஒடுப்பு ரோத்தின் சொற்றக்காரருக்கு இயல்பிப்படையாகவோ கட்டிலையாகவோ விவரிக்கப்படுகிறது அது அழிந்து விடுகிறது.

ஒடுவது சொத்தின் ஒரு பகுதி நோட்டீபாக மட்டும் வசதியினையை விடுவிக்கலாம்.

விளக்கம்—(அ) ஒடுப்புசிராந்தில் நேர திறமையை தள்ளுவதற்காக எந்தெந்த செலவாவை கொண்டு, வசதியினையைத் தடு எடுக்கவதற்கிற அப்பெற்றதை தடையூற செய்யும் நவீர்க்காக முடியாத விளைவுடையதாய் இருக்குமே ஆகை செலவுக்கு ஒன்றுச் சொத்தின் சொத்துக்காரர், வெளியிடுவதற்காக அதிகாரம் அளிந்து அந்தே செயல் அந்த அதிகாரத்தை ஒட்டுச் செய்யபடுகிறோமென்றது.

(ஆ) ஒரு சொத்தின் சொத்துக்காரர், வசதியினையைத் துய்ப்பெற்ற எதிர்க்காலத்தில் நிறுத்தவிடக் கருதுகிறார் என்பதைக் காட்க்காதும் நன்றாம் யான்து நிலையாக மாற்றம் ஏழுவும் ஒவ்வு சொத்தில் செய்யபடுகிறவேண்டும்.

ஒரு வசதியினையைத் தட்டின்டார் விடுவிக்கப்படுகிறது.
விளக்கம் II.—வசதியினையைப் பயன்படுத்தாது இருப்பது மட்டும், இந்தப் பிரிவின் பொருளிட்டுத் தட்டின்டான் விடுவிப்பு ஆகாது.

எடுத்துக்காட்டுகள்

(அ) 'அ', 'ஆ', 'இ' ஆவியோர் வசதியினையோடு இல்லாக்கப்பட்ட ஒரு விடுதியின் கட்டுச் சொத்துக்காரர்கள் 'அ' என்பவர், 'ஆ' மற்றும் 'இ' என்பவர்களின் இல்லாவிட்டு அந்த வசதியினையை விடுவிக்கிறார். இந்த விடுவிப்பானாலும் 'அ' என்பவருக்கும் அவ்விடையை கட்டப்பட்டிருந்துகூட எதிராக அமர்ந்தும் பயன்பட தத்துக்காரம்.

(ஆ) 'ஆ' என்பவர் தம் விடுதிக்கைப் பயன்படுகிறும் வளக்கில் அப்பதற்காக 'ஆ' என்பவர் தம் நிலத்தின்மீது 'ஆ' என்பவர், என்பவருக்கு ஒரு வசதியினையை அளிக்கிறார். 'ஆ' என்பவர், 'இ' என்பவருக்கு அந்த விடுதி அளிக்கிறார். பிறகு 'ஆ' என்பவர் வசதியினையை விடுவிப்பாகப் புயிப்படும்படி செய்கிறார். அந்த விடுவிப்பு பயன்றந்தாலும்.

(இ) 'ஆ' என்பவரின் முறைத்தில் தமது இறவாண நீரை விடுவதற்காக உரிமையைப் பெற்றிருக்கிற 'அ' என்பவர், அவ்வாறு விடுவதைத் தடுத் தொழிற் செய்கிற வரத்திற்கு அந்த முறைத்தில் கட்டிடம் கட்டுவதற்கு 'ஆ' என்பவருக்கு வெளிப்படையாக அதிகாரம் அளிக்கிறார். அவ்விடையை 'ஆ' என்பவர் கட்டிடம் கட்டுகிறார் அந்த தடையின் அளவுக்கு 'அ' என்பவரின் வசதியினையை அறிந்துவிடுகிறது.

(ஈ) என்னிடுக்கு வரும் வெளிச்சத்திற்காக வசதியினைப் பெற்றிருக்கிற 'அ' என்பவர், அந்த வசதியினையை நிலையாக விடுவிடும் தனு என்னிடுதை வெளிப்படுத்தும் வளக்கில் கேள்வியானும் சாத்தானும் அந்தே சுல்லையை அடைக்கு விடுகிறார். அந்த வசதியினையைப் படித்தார் விடுவிக்கப்படுகிறது.

(உ) 'ஆ' என்பவரின் நிலத்தில் இறவாண நீரை விடுவதற்கான வசதியினையை, கட்டிட கொண்டிடுகிறும் எத்தாக கொண்டிட சூழம் அவக்கிறானால் அந்தே கட்டுவாய், வெறுவறிக்க முயற்சியாக நிறுப்பி 'இ' என்பவரின் நிலத்தில் அதை விடுகிறபடி 'அ' என்பவர் நீலையாக மாற்றுகிறார். அதை வசதியினையைப் படித்தார் விடுவிக்கப்படுகிறது.

29. ஒடுவது சொத்தின் சொத்துக்காரர் இதும் பொது தொடர்பு விடுத்துவைத்திருந்து அதிகாரத்தை வெடுத்தி வசதியினையை முறிக்குறை சூப்புக்குப்போது அந்த வசதியினையை அறிந்து விடுகிறார்.

வாய்மையை
உணர்வு
போன்ற வகையில்
நீண்ட காலத்தின்
நடவடிக்கையை
உணர்வுக்கு
ஏற்படுத்துவது
நீண்ட அழிந்து

நீண்ட
நடவடிக்கையை
நீண்ட அழிந்து

நீண்ட நடவடிக்கையை
ஏற்படுத்துவது
நீண்ட அழிந்து

ஒங்கு
மொத்தம்
ஏற்பட்ட
நீண்ட நடவடிக்கையை
ஏற்படுத்துவது
நீண்ட அழிந்து

வெய்யடி
நடவடிக்கை
ஏற்பட்ட
நீண்ட நடவடிக்கையை
ஏற்படுத்துவது
நீண்ட அழிந்து

40. ஒரு வசதியில்லையானது. வாம்புக்குட்பட்ட காலத்திற்குக் கமத்தப்பட்டிருந்து அவ்வது குறித்துவரக்கப்பட்ட ஒரு செயல் செய்யப்படுவதனால்போல் அல்லது செய்யப்படாது இருப்பதால்போல் அல்லது இல்லையான அந்த ஒன்றைக்கூடிய போல் பெறப்பட்டிருந்து அந்த கால அளவு முடிவாக்கிறவிடத்து. அவ்வது அந்த வகைக்கட்டு இருப்பின்றுபட்டிருக்கிறவிடத்து. அந்த வசதியில்லையானது அழிந்து விடுவிடும்.

41. ஒரு தேவை வசதியில்லையானது. அதன் தேவை முடிவாக்கிறபோது அழிந்து விடுவிடும்.

எடுத்துக்காட்டு

'அ' என்பவரின் அடுத்துள்ள நிலத்தின்மீது செல்வதைச் சூலமாக அங்கி அனுங்க முடியாத ஒரு வகையால் 'அ' என்பவர் 'அ' என்பவருக்கு அளிக்கிறார். அந்த நிலத்தின் எந்தப் பகுதியின்மீது தமது வகையைக்குச் செல்ல முடியவிடார். அதைப் பகுதியின்மீது பின்னர் 'ஆ' என்பவர் விளைவு வாய்க்கிறார். 'அ' என்பவரின் நிலத்தின்மீது 'ஆ' என்பவர் பெறுவிருந்த வகையினையும் அழிந்து விடுவிடும்.

42. ஒங்கு சொத்தின் சொத்துக்காரருக்கு எந்த தோறுவிடும் எந்தச் சூழ்நிலையிலும் பயன் அளிக்கத் திருவாற்றுதாக வசதியில்லை அழிப்போது. அது அழிந்து விடுவிடும்.

43. ஒங்கு சொத்தியில் ஏற்பட்ட நீண்டயான மாற்றம் ஏற்கொலைம் ஒங்கு சொத்தின்மீதான கூம் பெறுவதை அளிக்கவிடப்பட்டு. அந்த வசதியில்லையைச் சுட்டப்பட்ட துவப்பநில் குறுக்கிடு செய்யாமல் ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் அதனாக குறைக்க முடியாதவிடத்து.

(அ) வசதியில்லையைப் பயன்படுத்த வேண்டியது எந்த அளவுக்கு இருந்தாலும், அது ஒங்கு சொத்தினால்ப் பயன்வளிக்கும் வகையில் துவப்பதற்காகக் கருதப்பட்டிருந்தால்வாறி; அவ்வது

(ஆ) அந்த மாற்றுத்தினால் ஒங்கு சொத்தின் சொந்தக்காரருக்கு ஏற்பட்ட சேதமானது, நகுமான் ஆக எவரும் அதைப்பற்றிக் குறைக்காற்றுபடி மூலமாக அளவிடைநார் இருந்தால்வாறி, அவ்வு

(இ) வசதியில்லையானது தேவையான வசதியில்லைக் கிருந்தால்வாறி.

அந்த வசதியில்லையானது அழிந்து விடுவிடும்.

ஒங்கு சொத்திற்கான முதலா வசதியைப் பெறுவதற்கு ஒங்கு சொத்தின் சொந்தக்காரரை உரியம் கொண்டவராகச் சென்று வசதியில்லைக் கிறும் பிரிவிலூள் எதுவும் பொருந்துவதாகச் கொண்டப்படும் மூலது.

44. ஒங்கு சொத்தின் சொந்தக்காரர், வசதியில்லையை வேற்கொண்டும் நூல்க்க முடியாதபடி ஒங்கு சொத்து மேற்பட்ட சக்தி மூலம் நீண்டயாக மாற்றப்பட்டிருக்கிறவிடத்து. வசதியில்லை அழிந்து விடுவிடும்.

வாம்புக்காயாக: தேவை வழியானது. மேற்பட்ட சக்திமூலம் அமிக்கப்படுகிறவிடத்து, ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் ஒங்கு சொத்தின்மீது பொறு ஒரு வழிக்கான வகையைப் பெறுகிறார். பொறும் பிரிவு மீண்டும் வகையைக்கொண்டு வசதியை வழிக்குப் போகுந்தும்.

எடுத்துக்காட்டுகள்

(அ) 'அ' என்பவர் சூதிப்பிட விடுதின் சொந்தக்காரர் எந்த முறையில் அவருக்கு 'அ' என்பவர் தமது நிலத்தின் வழியாக ஒடுக்கி ஆற்றிக் கொண்டிருப்பதற்காக உள்ளூடைய அளிக்கிறார். அந்த ஆறு தனது போக்கை நிலையாக மாற்றிக்கொண்டு 'இ' என்பவரின் நிலத்தின் வழியாக ஒடுக்கி. 'அ' என்பவரின் வசதியில்லை அழிந்து விடுவிடும்.

(iv) 'அ' என்பவர் வழியிருக்கி பெற்றிருக்கின்ற ஒரு பாதநயை அனுரூபத்தொன் வழி நிவாடுக்கட்டியால் இனவையாகத் துவக்கப்பட்டால் விடுகிறது. 'அ' என்பவரின் உரிமை அழிந்து விடுகிறது.

15. ஒங்கு சொத்து அல்லது ஒடுங்கு சொந்த முற்றிலும் அரிக்கப்படுகிறபோது, வசதியிருப்பும் அழிந்து விடுகிறது.

எடுத்துக்காட்டு

செங்குத்தால் கடற்பாறையின் அடியோரமாகச் செல்லுகிற சாதவயின்மீது 'அ' என்பவர் ஒரு வழியிருக்கி பெற்றிருக்கிறார். கடலின் நிலையான ஆக்கிரமிப்பால், அந்தச் சாலை அடித்துச் செல்லப்படுகிறது. 'அ' என்பவரின் வசதியிருப்பும் அழிந்து விடுகிறது.

16. ஒங்கு மற்றும் ஒடுங்கு சொத்துக்களின் முழுநாமானத் தடையைக்கு ஒரே ஆக் முழுவதிலும் உரிமை கொண்டவராக ஆகும்போது, வசதியிருப்பும் அழிந்துவிடுகிறது.

எடுத்துக்காட்டுகள்

(அ) ஒரு விட்டின் சொந்தக்காரர் என்ற முறையில் 'அ' என்பவர் 'ஆ' என்பவரின் வயதின்மீது வழியிருப்பும் பெற்றிருக்கிறார். 'அ' என்பவர் தமது விட்டையிடம் 'ஆ' என்பவருக்கு அடையாளம் காண்கிறார்கள். 'இ' என்பவர் இரண்டு அடையாளங்களின் மீட்டிரிமேஸ் இழக்கச் செய்து அதுவால் விடு, வயல் ஆகிய இரண்டிற்கும் முழுச் சொந்தக்காரராகிறார். அந்த வசதியிருப்பும் அழிந்துவிடுகிறது.

(ஆ) ஒடுங்கு சொத்தின் ஒரு பகுதியை மட்டும் ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் கட்டுகிறார். பிரிவு கீடு எடுத்துக்காட்டப்பட்டுள்ள நேர்வில் தவிர, அந்த வசதியிருப்புமையானது அழிந்துபோனது.

(இ) மூன்றாமவரோடு கட்டாகச் சேர்ந்து, ஒங்கு சொத்தின் சொந்தக்காரர், ஒடுங்குசொத்தியை கட்டுகிறார்; அந்த வசதியிருப்புமையானது அழிந்துபோனது.

(ஈ) வெவ்வேறான இரண்டு ஒங்கு சொத்துக்களின் வெவ்வேறான சொந்தக்காரர்கள் அவ்விரு வெவ்வேறான சொத்துக்களுக்கும் ஒடுங்கு சொத்தாக இருக்கிற சொத்தியைக் கட்டாகப் பெறுகிறார்கள். வசதியிருப்புமைகள் அழிந்துபோனது.

(உ) ஒங்கு சொத்தின் கட்டுத் தொந்தக்காரர்கள், ஒடுங்கு சொத்தியைக் கட்டாகப் பெறுகிறார்கள்; வசதியிருப்பும் அழிந்துவிடுகிறது.

(ஊ) ஒரே நீண் ஒங்கு சொத்தியைப் பயன்விக்கும்வகையில் துப்பியுற்காக ஒடுங்கு சொந்தக்காரர் இரண்டின்மீது ஒரே ஒரு வழியிருப்பும் இழக்கிறது அந்த ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் ஒடுங்கு சொத்துக்களில் ஒன்றை மட்டுமே பெறுகிறார்; வசதியிருப்புமை அழிந்துபோனது.

(஋) 'ஆ' என்பவரின் சாலையின்மீது 'இ' என்பவர் வழியிருப்பு பெற்றிருக்கிறார். 'ஆ' என்பவர் அந்தச் சாலையைப் போதுமக்களுக்கு உரிமையாக்கி விடுகிறார். 'அ' என்பவரின் வழியிருப்புமை அழிந்துபோனது.

17. ஒரு தொடர் வசதியிருப்புமையை இடையிடாது இருப்பது ஆய்வாடுக்காலத்திலிரு அவ்வாடே துயத்து வகுவதானது முழுநாமாக அற்றுப்போன்றும்போது, அத்தொடர் வசதியிருப்புமையானது அழிந்துவிடுகிறது.

இரண்டு
சொந்தக்காரர்
ஒங்கு
அந்தக்
படுவதை
அழிந்து

ஒங்கு
மூன்றாம
சொத்துக்கால
அழிந்து

துப்பியுற்காக
இரண்டின்மீது
அழிந்து

விட்டுவிட்டு துய்வூர் வசதியினமொன்று அந்த காலத்திலே அத்தனை வசதியினமொக்கீ தங்கவைபாறிக்கும்போது, அது அழிந்து விடுகிறது.

மேற்கொண்ட அந்தக் காலமானது, தொடர் வசதியினமையைப் பொறுத்தவரை ஒருங்கு சொத்தின் சொந்தக்காரரால் அந்தவை அதைப் பொறுத்தவரை ஒருங்கு சொத்தின் சொந்தக்காரர் என்ற நாளிலிருந்து, மற்றும் விட்டுவிட்டு துய்வூர் வசதியினமையைப் பொறுத்தவரை ஒருங்கு சொத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் துய்வையால் அது கண்சிக்கத் துய்வையைப் பொறுத்தவரை வைக்கிடப்படுகிறது வேண்டும்:

III of 1877.

வசதியினமையைக் கிட்டுவிட்டு துய்வூர் வசதியினமையைப் பொறுத்தவரை, ஒருங்கு சொத்தின் சொந்தக்காரர், மேற்கொள்ள அந்தக் காலத்திற்குள் இந்தியப் பதிலாச் சட்டம், 1877இன்படி அந்த வசதியினமையைப் பொறுத்த வைத்துக் கொள்ளுவதற்காக தமது கருத்தினை விளம்பி பதில் செய்து கொண்டால், அவ்வாறு பதில் செய்த நேதியிலிருந்து இருந்து அண்டுக்காலம் கழியும்வரை அது அழிந்துபோகாது.

ஒரு வசதியினமையைது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் அல்லது குறிப்பிட்ட பணிகளுக்கு இடையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரங்களிலிருந்து சட்டப்படி துய்க்கக்கூடியதாக இருக்குமிடத்து, மேற்கொள்ள அந்தக் காலத்தின்போது வேறு இடத்தில் அல்லது வேறு நேரங்களில் அல்லது வேறு பணிகளுக்கு இடையில் அல்லது வேறு நேரங்களிலிருந்து அதனைத் துய்வைத்தான்து, இந்தப் பிரிவின்படி அது அழிந்து போவதைத் தடுக்காது.

மேற்கொள்ள அந்தக் காலத்தின்போது, ஒருங்கு சொத்தினை ஏவறும் தம் உடையோமகில் கொண்டிருக்கவில்லை அல்லது வசதியினமையைது துய்வைப்பாற முடியாததாக இருக்கு, அல்லது அதன்குத் தலையொண்ட ஒர் வரியை துய்வைப்பாற்றி அல்லது ஒட்டி சொத்தின் சொந்தக்காரர் அது இந்தைத் துய்வைப்பாற்றி அல்லது அவ்வாறு செய்வதற்குத் தயங்குள்ள உரிமையை அழியாதிருந்தார் அல்லது அவ்வாறு செய்வதற்குத் தயங்குள்ள உரிமையை அழியாது அதனை அவன் துய்வைகள் ஆழ்வின்கள் இந்தப் பிரிவின்படி அது அழிந்து போவதைத் தடுக்காது.

- (அ) ஒருங்கு சொத்தின் சொந்தக்காரர்களுக்கும் ஒடுவது சொத்தின் சொந்தக்காரர்களுக்கும் இடையிலையை ஒர் ஒப்பந்தத்தை ஒட்டி, ஒரு வசதியினமை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறவிடத்து,
- (ஆ) ஒருங்கு சொத்தானது கட்டுடையைக் கட்டுத் தொந்தக்காரர்களில் ஒருவர் மேற்கொள்ள அந்தக் காலத்திற்குள் வசதியினமையைத் துய்விற்றவிடத்து, அல்லது
- (இ) அந்த வசதியினமையைது நேரவையாக வசதியினமையைக் கிருக்கிறவிடத்து.

அந்த வசதியினமையைது இந்தப் பிரிவின்படி அழிந்து போகாது.

இப்பொரு சொத்தின் தலையொண்ட வழியினமைகளுக்கு வெங்வேறான சொத்துக்கள் முறையே கீட்டப்பட்டிருந்து, அவ்வழிகள் ஒன்றையொன்று நொட்டிவையாக இருக்குமிடத்து, இந்தப் பிரிவின் நோக்கங்களைக், அந்த வரியைகள் நன்றித்த வசதியினமையாக வெள்ளப்படுதல் வேண்டும்.

எடுத்துக்கொட்டு

‘அ’ என்பவர் நெடுஞ்சாலையிலிருந்து ‘ஏ’, ‘ந’ மற்றும் அவற்றிற்கிடையேயான ‘ஏ’ என்ற சொத்துக்களின் மீதான வழியினமையைத் தமது வீட்டோடு இடையைக்கப்பட்ட வையைப் பெற்றிருக்கிறார். இதுபற்றி ஆண்டுகள் முடிவன்கூடமுன் ‘ஏ’ என்ற சொத்தின்மீது ‘அ’ என்பவர் தமது வழியினமையைப் பயன்படுத்துவிற்கார். ‘ஏ’ மற்றும் ‘ந’வின் மீதான அவற்றைய வழியினமைகள் அழிந்துபோக.

18. ஒரு வசதியுமின்ற அழியும்போது, அதற்குத் திட்டம் கூறினால் எனவேயும் இருந்தால், அதனாலும் அழிக்க விடுகின்றது.

காத்திருக்காட்

'அ' என்பவர் 'ஆ' என்பவருடைய சினாற்றிலிருந்த நீர் எடுத்துக்கொள்வதற்கான வசதியுமின்மையைப் பெற்றிருக்கிறார். அதற்குந் துவண்டியாக, அதைக் கண்ணாருக்குப் போய்வகுவதற்கு 'ஆ' என்பவரின் நிலத்தின்மீது அவர் வழியிருக்கிறார். பிரிவு பிழிங்படி நீர் எடுத்துக்கொள்ளும் வசதியின்மை அழிக்குப் போகிறது. வழியிருக்கிறமென்கூடு. அமிர்தா போகிறது.

49. ஒவ்வு சொத்தின் சோத்தக்காரர் ஒடுப்பு சொத்திலுள்ள ஒரு வரம்புவடைய உரித்துத்திற்கார அதன் உடை மைச்சு உரிமை சொல்ல வராக ஆகும்போது, அவ்வளவு ஒடுப்பு சொத்தின் சோத்தக்காரர் ஒடுப்பு சொத்திலுள்ள ஒரு வரம்புவடை உரித்துத்திற்கார, அதன் உடை மைச்சு உரிமை கொள்ள வராக ஆகும்போது, அந்த வசதியுரிமையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

50. ஒடுங்கு சொத்தின் சொந்தக்காரருக்கு வசதியுறிமை தோட்டந்துவர வேண்டும் என்று நோருவதற்கு ஏரியை ஏதாவும் இல்லை; பேரும் பிரிவு 20இன் வகையின்கள் இருந்தபொதிலும், தகவற்ற செலவுகள் இன்றி, ஒடுங்கு சொத்தினை சேதந்தின்ருது காப்பாற்றிக் கொள்வதற்கு ஒடுங்கு சொத்தின் சொந்தக்காரரா இயல்விக்கும் அறிவிப்பை ஒங்கு சொத்தின் சொந்தக்காரர் அவருக்குக் கொடுத்திருக்கால், அந்த வசதியுறிமை அழிந்தன அவ்வளவு துக்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதான் விளைவாக ஒடுங்கு சொத்திற்கு ஏற்பட்ட சேதந்தின்கால சரியிட்டுள்ளப் பெறுவதற்கும் ஒடுங்கு சொத்தின் சொந்தக்காரர் உரிமை கொண்டவர் ஆகார்.

அத்துவை அறிவிப்புக் கொடுக்கப்பட்டாதவிருத்தி. அந்த அழிவில் அவ்வளவு நிறுத்தியென்கிப்பட்டுயில்லை என்கொண்ட ஒருங்கு சொல்க்குத்து சங்கப்பட சேதத்திற்குமான சரிவிட்டுப்பட பெறுவதற்கு ஒருங்கு சொல்கின்ற சொந்தக்காரர் முறை இருந்து வர்த்துவார்.

காட்டுக்காட் ⑥

‘ஆ’ என்பவர் வசதியுரிமையைப் பொறுட்டுத்தி ‘ஆ’ என்பவரின் ஒன்றையின் நிறைத் தழுவ வாய்வாய்க்குத் திருப்பு விடுகிறார். அவ்வாறு இந்புபிளிட்டு பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருகிறது. மேலும் அந்தக் காவத்தின்போது, ஒன்றையின் அடிப்படைத் தூரவை அாக்கு விடுகிறது. பிறகு ‘ஆ’ என்பவர் தமது வசதியுரிமையை கைவிட விடுகிறார். அந்த ஒன்றையின் பந்தைய போக்கிறது அதனாலே நிரும்பவும் விடுவிடுகிறார். அதன் விலைவாக ‘ஆ’ என்பவரின் கிலம் பெருமளவு வெள்ளத்தில் முழுதிவிடுகிறது. அந்த வெள்ளத்தால் சுற்பட்ட செதுற்றுகள் கரிமிட்டிரவர் ‘ஆ’ என்பவர் ‘ஆ’ என்பவரின் கிலம் வழங்குகிறார். வசதியுரிமையை விட்டுவிடும் தமது எண்ணத்தைப் பற்றிப் பார திக்கான கால அறிவிப்பை ‘ஆ’ என்பவர் ‘ஆ’ என்பவருக்குக் கொடுத்தார் என்றும், நூல்தான் சேயலிலேறி செதுந்துக் கொண்டதற்கு, ‘ஆ’ என்பவர்கள் இயல்விப்பதற்கு அந்த அறிவிப்புப் போதுமானதாகும் என்றும் மொய்க்கப்படுகிறது. கிலம் வழங்குகிறது தன்னுடைய செய்யப்படுதல் கேள்வு இல.

51. பின்னும் 4.5 மீட்டர்கள் அகலத்திற்கு வரையிருக்கவேண்டு—

(iv) அழிக்கப்பட்ட தொகுது அந்த இருப்பு ஆண்டுகள் முடிவில் வசூல்த் துவத்தை முன்பு வசூல்தல் மன்ற படிவத்தை முலை மறைப்பதற்கும் தன் சாஸ்திர நிலைமை அடையும்போது;

www.ijfamr.com

- (2) அழிக்கப்பட்ட சொத்து வகைப்படும் கட்டிடங்கள் இருந்து, அதை இன்று ஆண்டுவரி முடிவனால்வதற்கு முன்பு அந்தக் கட்டிடம் அதே மன்னாலில் மறுபடியாக கட்டப்படுகிறது. போதும்
- (3) அழிக்கப்பட்ட சொத்து வகைப்படும் கட்டிடங்கள் இருந்து, அதை இன்று ஆண்டுவரி முடிவனால்வதற்கு முன்பு, வகைப்படும் சொத்தின்மீது மேலும் அந்தக் கண்ணாய்க் கம்துறை முன்னாலில் அதே மன்னாலில் அந்தக் கட்டிடம் மறுபடியாக கட்டப்படுகிறது

வயிர்ப்பறுவிறுது

பிரிய 16 இன்டெட் அழிக்கப்போன ஒரு வசதியின்மொனால்து, எந்தோ பட்டால் அதன்து உயிர்வைப்பிள்ளையால், உடையூவிரினையென்ன ஒன்றின்னைத்துணோ அந்தப் பட்டால் அங்கூசு உயிர்வைப்பிள்ளையால் ததுகிறம் வாய்ந்த நிகிம்ச்ரந்த தீர்ப்பால்வையால் தள்ளாறு செய்யப்படுகிறபோது வயிர்ப்பறுவிறுது அதே பிரிவின் படி அழிந்துபோன தேவையான வசதியுள்ளே, அங்காறு உடையூவிரினையால் ஒன்றின்னைத்துல் வேறொத்த காரணத்தினாலும் அறுப்போகும்போது, மறு வயிர்ப்பறுவிறுது.

பிரிய 17 இன்டெட் உரிசை அழிந்து போவதற்கு முன்பு தற்காலிகமாக நிறுந்தி வைப்பதற்கான காரணம் நீங்கப்பட்டுக்கொல்லால் தற்காலிகமாக நிறுந்தி வைக்கப்பட்ட வசதியின்மொனாது மறு வயிர்ப்பறுவிறுது.

எடுத்துக்காட்டு

‘அ’ என்பவர் ‘க’ என்ற வயலின் முழுஷாமான சொத்துக்காரர் என்ற முன்னாலில் ‘ஆ’ என்பவரின் வயலான ‘ஏ’வினைடு வழிகாரியிலை பெற்றிருக்கிறார். ‘ஆ’ என்பவர் ‘ஏ’ என்ற வயலை ‘ஆ’ என்பவரிடமிருந்து, இருந்து ஆண்டுக்குக்கு குத்துக்கூட்டு எடுத்துக்கொள்கிறார். ‘அ’ என்பவர் ‘ஏ’ என்ற வயலின் குத்துக்கூட்டாராராக இருந்தும்வரவில்லை. அதை வசதியின்மொனால்து தற்காலிகமாக நிறுந்தி வைக்கப்படுகிறது. ஆனால் ‘அ’ என்பவர் அந்தக் குத்துக்கூட்டை ‘இ’ என்பவருக்கு மாற்றுக் கொள்கிறபோது அங்கூசு ‘அ’ என்பவரிடம் விடுவிற்குக் கொடுக்குவிடுகிறது, வசதியினை மறு வயிர்ப்பறுவிறுது.

அந்தியாய் VI

உரிமைகள்

42. ஓர் உரிமை இல்லாதிருக்கவில் உட்டமானாக இருக்கக்கூடிய எனத்தெரும் வழங்குபவரின் திறையில் சொத்தில் அவ்வது அதன்மீது எனத்தெரும் செய்வதற்கான அல்லது தொடர்ந்து செய்வதற்கான உரிமையை ஒர் ஆள் இல்லாகுவதாக அம்சங்களில் உள்ளபடிட்ட எண்ணிடங்களுக்காக பிற ஆட்கூடுக்கு ஏனிக்கு, அந்த உரிமையானது ஒரு வசதியுள்ளதாகவோ சொத்தில் ஓர் உரிந்தமாகவீ அம்சங்களில் அந்த உரிமையானது உரிமை என வழங்கப்படும்.

43. உரிமைத்திற்கு உண்ணாகிற சொத்தில் தமத்துள்ள உரித்துப்பானால் ஒருவர் எத்தச் சூழ்நிலைகளில் மற்றும் ஏந்த அளவுக்கு உரிமை மாற்றி கொடுக்கவாலேனா அந்தச் சூழ்நிலைகளில் அந்த அளவுக்கு எவ்வாறும் உரிமை அளிக்கப்படவாம்.

44. உரிமைத்தை அளிப்பதாகது, வெளிப்படாயாக இருக்கவாம் அவ்வது அளிப்பவரின் நடத்துவிமீற்கு குறிப்பாக உணர்த்துக்கால் இருக்கவாம்; மேலும் வசதியுள்ளதை உண்டாக்கி கடத்திரு ஆணால் அந்த நோக்கத்தை பெறுவேற்றத் திறன்றிக்கிற உடன்படாகது, உரிமைத்த வழக்குவதாகச் செயற்படவாம்.

45. உரிந்தம் எதனையும் துய்ப்பற்கு அவ்வது உரிமை எதனையும் பயன்படுத்துவதற்குத் தேவையான உரிமைகள் அனைத்தும், அந்தகூடிய உரிந்தத்தின் அல்லது உரிமைவரின் அமைப்பிலேயே உட்கிடவாக இருக்கின்றன. அந்த உரிமைகளானால் துணை உரிமைகள் என வழக்கப்படும்.

உடுத்துக்காட்டு

'அ' என்பவர் தமது நிலத்தில் வளர்கிற மரங்களை 'ஆ' என்பவருக்கு விற்கிறார். 'ஆ' என்பவர் அந்த நிலத்திற்குச் சென்று அந்த மரங்களை எடுத்துச் சென்று உரிமை கொண்டுள் ஆவார்.

46. மாறுபட்ட உட்குத்து வெளிப்படாயாகத் தெரிவிக்கப்பட்டிருந்தால்தான். அல்லது தேவையானவாறு குறிப்பாறுவார்த்தப்பட ஏதிருந்தால்தான், பொதுக்கேள்விகள் இடத்திற்குச் சென்று பார்ப்பதற்கான உரிமையானது, உரிமை பெறுநரால் உரிமையாற்றும் செய்து கொடுக்கப்படவாம். ஆணால் மேற்கொள்ளவாறால்தான், ஓர் உரிமையானது உரிமை பெறுநரால் உரிமையாற்றும் செய்யப்பட வேர் அவ்வது அவ்வாட்டாய வைப்பிரகாரால் அவ்வது முகவர்களால் பயன்படுத்தப்பட வேர் முடியாது.

உடுத்துக்காட்டுகள்

(அ) 'ஆ' என்பவருக்கு அவர் விரும்பியபோதெல்லாம் தமது வயலின்மீது நடப்பதற்காக உரிமையை 'அ' என்பவர் அளிக்கிறார். அந்த உரிமை 'ஆ' என்பவரின் தினமயினால் சொத்து எதனுடையும் இல்லாததிருக்கவில்லை. அந்த உரிமையானது, உரிமையாற்றும் செய்து கொடுக்கப்பட முடியாததாகும்.

(ஆ) அரசு, தனது நிலத்தில் துரிமைக்கு தானிய விஸ்துவாயாக கட்டிக் கொண்டாலும், அவற்றைப் பயன்படுத்திக்கொண்டாலும் 'ஆ' என்பவருக்கு உரிமை அளிக்கிறது. கெளிப்படாயான வளகையும் அதற்கு மாறானதாக இல்லாதிருக்கவில், விஸ்துவாயாக கட்டுவதற்காக, 'ஆ' என்பவரின் வைப்பிரகார், அந்த நிலத்தில் சென்று, அவற்றைக் கட்டி, அவற்றில் தானியத்தைப் போட்டு காவக்கால், அவற்றிலிருந்து தானியத்தையில்லை என்பதை.

"அ"
உரிமை
போதுமா
னால்வாயா

எதிர்க்கூட
உரிமைகள்

"ஆ"
அளிப்பதற்கு
போதுமா
னால் விவர
எதிர்க்கூட
உரிமை
போதுமா

எடுத்துக்காட்டு
போதுமால்
உரிமை
உரிமை

"அ"
உரிமை
போதுமா
னால் விவர
எதிர்க்கூட
உரிமை

37. உரிமம் பெறுநின் டட்டுக்கு அல்லது அவரின் சொத்துக்குப் பேரும்பாலும் இடராச்சத்தாக இருக்கக்கூடியதுப், உரிமம் வழங்குவிறவர் அறிக்கிருக்கிற ஆணை உரிமம் பெறுந் அறியாதிருக்கிறவோய் உரிமத்திற்கு உள்ளாலிரு சொற்றின் உள்ள குறைபாடு எதனாலும், அந்த உரிமம் வழங்குவார் அந்த உரிமம் பெறுந்துக்குத் தெரியிக்கக் கூடியபடி வாய்வார்.

38. உரிமம் பெறுதின் டட்டுக்கு அல்லது சொத்துக்கு இடர்மினமலிக்கக் கூடியதாகப் பெறும்பாலும் அந்த உரிமத்திற்குள்ளாலிரு சொத்தினை ஆக்குவதற்கான செயல் ஏதனாலும் செய்யாதிருக்க உரிமம் வழங்குவார் கூடிப்பட்டவர் ஆவார்.

39. உரிமத்தை வழங்கியவர் அதற்கள்ளாலிரு சொத்தினை உரிமையாற்றும் செய்து கொடுக்கும்போது, உரிமை மாற்றும் பெறுவார், அந்தக்கையவர் என்ற முறையில் அந்த உரிமத்திற்குக் கூடிப்பட்டவர் அல்லவர்.

40. (அ) ஒரு சொத்து உரிமை மாற்றும் செய்யப்படும்போது ஓர் உரிமம் இணைக்கப்பட்டிருந்து, அந்த உரிமை மாற்றமானது சொல்லாத்துறை இருந்தால்கூடி,

(ஆ) உரிமத்தைப் பெறுவார் அதன்பேரில் செவ்வட்டு, தினவியான தன்னமயன்ன ஒரு பணிக்கைச் செய்து அதை நிறைவேற்றுவதைப் பொல்வுக்கு செய்திருந்தால்கூடி,

அந்த உரிமம் அதனை வழங்கியவரால் முறித்ததால் கொடுக்கப்பட வாம்.

41. வெளிப்படையாகவோ டட்டிடயாகவோ உரிமத்தை முறித்தால் செய்யலாம்.

எடுத்துக்காட்டுகள்

(அ) ஒரு வயலின் சொந்தக்காரரான 'அ' என்பவர், வயலின் குறுகிகே உள்ள பாகுதையைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை 'ஆ' என்பவருக்கு வழங்குகிறார். 'அ' என்பவர், உரிமத்தை முறித்தால் செய்துப் போகுதுடன், அத்தப் பாகுதையைப் பூர்க்கே உள்ள வாய்ப்புக்கையைப் பூடி விடுகிறார். உரிமம் முறித்தால் செய்யப்படுகிறது.

(ஆ) ஒரு வயலின் சொந்தக்காரரான 'அ' என்பவர், 'ஆ' என்பவருக்கு அந்த வயலில் வைக்கொள்ளுப் போராகக் குவிந்து வைப்பதற்கு உரிமம் அளித்தார். 'அ' என்பவர் அந்த வயலை 'இ' என்பவருக்குக் குத்தகைக்கு விடுகிறார் அல்லது விற்கிறார். அந்த உரிமையானது முறித்தால் செய்யப்படுகிறது.

42. (அ) உரிமம் அளிக்கப்படுவதற்கு முந்தியே உள்ள ஒரு காரணத்தினால், உரிமத்திற்குள்ளாலிரு கொத்திழுவான உரித்தம் எடுத்துப் போகும் உரிமம் அளித்தவர் இழந்து விடும்போது.

(ஆ) உரிமம் பெறுவார், அதனை வழங்குவதற்கு அல்லது அவருடைய கார்பாருந்துக்கு வெளிப்படையாகவோ டட்டிடயாகவோ அந்தன விடுதலை செய்து கொடுக்கும்போது,

(இ) உரிமையாலும் வரம்புக்குப்பட்ட ஜாஸ்திரி அளிக்கப்படுகின்றது. அல்லது குறித்துறைக்கப்பட்ட ஒரு செயல் நிறைவேற்றப்படுவதன்பேரில் அல்லது நிறைவேற்றப் படாததன்பேரில் அது விழவாதல் வேண்டும் என்ற வகைக்கூட்டுவேரில் பெறப்பட்டிருக்கு, அந்தக் காலம் முடிவிட்ட சிறவிட்டது அல்லது அந்த வரைக்கட்டு நிறைவேற்றப்படுகிறவிட்டது;

- (r) உரிமத்திற்குள்ளாகிற சொத்தானது அழிக்கப்படுகிறவிடத்து, அல்லது உரிமம் பெறுபவர் கூடாது உரிமையை பீரும் பயன்படுத்த முடியாதபடி வேண்டும் இயந்தை கல்லூரியைச் சொந்தானது தினவாக மாந்தப்பட்டிருக்கிறவிடத்து;
- (s) உரிமத்திற்குள்ளாகிற சொத்தின் முழுவெழான உடைவையுரிமைக்கும் உரிமம் பெறுபவர் உரிமைப்பாடு உடைவாக ஆகிறவிடத்து;
- (t) குறித்துறைக்கப்பட்ட ஓராக்கந்திற்காக உரிமம் அளிக்கப்பட்டிருக்கும், அந்த ஓராக்கமானது தினத்தேவற்றுப்படுகிறவிடத்து, அல்லது எக்ஸிப்பிள்கிறவிடத்து அல்லது செயல்படுத்த முடியாதபடி ஆகிறவிடத்து;
- (u) ஒரு குறிப்பிட அலுவலை, வேலையை அல்லது தீவாணகமைய உடைவார என்ற முறையில் உரிமம் பீருங்குஞ்சு அந்த உரிமம் அளிக்கப்பட்டிருக்கும், அந்த அலுவல், வேலை அல்லது நிலவாம இல்லாதபோகிறவிடத்து;
- (v) உரிமைங்கு, ஓர் உரிமைக் கிடைவிடாது இருபோது ஆண்டு காவத்திற்கு முற்றிலும் பயன்படுத்தப்படாது போகிறுஞ்சு, அள்ளாறு பயன்படுத்தப்படாதுபோனது வழங்குமாகக்கும் உரிமம் பெறுக்குக்கும் இல்லாவியான ஓர் ஒப்பந்தத்தை ஒடியுமாக இல்லாதவிடத்து;
- (w) துணை உரிமத்துவம் பொறுத்தவரா, அந்த உரித்தக்குக்கு அல்லது உரிமைக்கு அது துணையாக இருக்கிறதோ அந்த உரித்தம் அல்லது உரிமை அறநுப்போகிறதோ அது

உரிமைங்கு முறித்தலை செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும்.

63. உரிமைங்கு, முறித்தலை செய்யப்படுகிறவிடத்து, அந்த உரிமத்திற்குள்ளாகிற சொத்தினை விட்டுக்கொல்லுவதற்கும், அந்தச் சொத்தின்மீது அவர் வைத்திருக்க இல்லாவிடிக்கப்பட்ட பொருள்கள் எவ்வறையும் அம்முறைப்படுத்துவதற்குமாக தானாக காவத்திற்கு உரிமை பெறுங் உரிமை கொண்டவர் ஆயார்.

64. மறுபயனுக்காக உரிமம் அளிக்கப்பட்டிருக்கும், உரிமம் பெறந்த் தாம் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் உரிமையைத் தாம் முழுவதும் தூய்ப்பதற்கு முன்பு, தமது தவறுக்கை ஏதாம் இல்லாதிருக்கும் உரிமை வழங்கியவரால் வெளியேற்றப்பட்டிருக்கிறவிடத்து, உரிமை வழங்கியவரிடமிருந்து உரிமை பெற அவர் உரிமை கொண்டவர் ஆயார்.

முறித்தலை
கொண்டு வரும்
போகும் வரிமை
பேருங்கும்
உரிமைகள்.

வெளியேற்றப்
படுவதுபோன்
உரிமை
பேருங்கும்
உரிமைகள்.